



Premier
Canadian
Tamil
Journal

மாவீரர் நினைவெழுச்சி நிகழ்வு
மிஸிஸாகா இன்டர்நாஷனல் சென்ரரில்

நிரந்தர குடிவரவாளர் எண்ணிக்கை
21 வீதத்தால் வெட்டு

சர்வதேச மாணவர் அகதிக் கோரிக்கை
வேகமாகும் எச்சரிக்கை

ஒன்ராறியோவில் மருத்துவம் கற்க
வெளிநாட்டவருக்குத் தடை



இலக்கியத் தோட்ட
இயல் விருது



கலையரசியில்
வாத்திய இசை





ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box-3, Station F
Toronto, ON M4Y-2L4,
Canadaதொலைபேசி:
416 920 9250மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.caதயாரிப்பு
ஈழத்தமிழர் தகவல் நிலையம்
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
குயின்ரஸ் துரைசிங்கம்
அனோஜினி குமாரதாசன்பொது முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
என். விமலநாதன்
என். குமரதாசன்
இ. சிவலிங்கம்
வே. விவேகானந்தன்
ப. சிவசுப்பிரமணியம்தொழில்நுட்ப உதவி
ஹரன்கிராஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்இணையம்
www.tamilsinformation.info

நிமிர எத்தனிக்கும் 'வெட்டு'

கனடாவின் தற்போதைய லிபரல் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலத் - திலிருந்து, ஒவ்வொரு வருடமும் புதிய குடிவரவாளர் எண்ணிக்கையை அதிகரித்து வந்தது. இது, கூடுதலாக நிரந்தரக் குடிவரவாளர் என்ற வகையை அடையாளப்படுத்தியது.

இதற்காக ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்குமான குடிவரவு இலக்கு முற்கூட்டியே அறிவிக்கப்படும். இதன் பிரகாரம், 2025 முதல் 2027ம் ஆண்டுகள் வரையான ஆண்டுகளில் வருடமொன்றுக்கு 500,000 வரையானவர்களை ஏற்றுக் கொள்வதென அறிவிக்கப்பட்டது.

அகதிகளை கௌரவமாக ஏற்று அவர்களுக்கு புதுவாழ்வு அளிப்பதில் முன்னிலை வகித்தமைக்காக 1986ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப் - பின் 'நான்ஸன் விருது' கனடாவுக்கு வழங்கப்பட்டது. 2025 முதலான மூன்று ஆண்டுகளுக்கு அதிகூடிய இலக்கை கனடா அறிவித்தபோது சர்வதேசம் கனடாவை வெகுவாகப் பாராட்டியது.

தற்காலிக குடிவரவாளர் என்று வகுக்கப்பட்ட வெளிநாட்டு வேலையாட் - கள், சர்வதேச மாணவர்கள், மற்றும் அகதிகளின் எண்ணிக்கையையும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் இலக்கை கனடா அறிவித்திருந்தது.

பூகோள மட்டத்தில் கனடாவின் தாராள குடிவரவு கொள்கை மதிப்பார்ந்த பிரபல்யம் பெற்றுவந்த அதேசமயம், கனடாவின் வீட்டு விலை அதிகரிப்பு, குடியிருப்பு வாடகை அதிகரிப்பு, இருப்பிட வசதியின்மை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவைகளுக்கு, அதிகமான வெளிநாட்டவர் வருகையே காரணமென உள்நாட்டில் எதிர்ப்பு அதிகரிக்க ஆரம்பித்தது.

குடிவரவாளர் இலக்கை குறைக்க வேண்டுமென்ற குரல் அரசியல் கட்சிகளிடமிருந்தும், கனடயர்களிடமிருந்தும் வெகுவாகக் கிளம்பியது. ஆனால், இவ்விடயத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர மறுத்து வந்த லிபரல் அரசு, கடந்த மாதம் 24ம் திகதி திடீரென குத்துக்கரணம் அடித்தது.

இதன்படி, புதிய குடிவரவாளர் எண்ணிக்கை 21 வீதத்தினால் குறைக் - கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்ட 500,000 இலக்கு 395,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2026, 2027ம் ஆண்டுகளுக்கான இலக்கும் முறையே 380,000, 365,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மக்கள் கருத்துக் கணிப்பில் கன்சர்வேடிவ் கட்சி ரூடோவின் லிபரலை விட இருபது வீதத்தால் முன்னணியில் காணப்படுவது, தலைமைப் பதவியிலிருந்து ரூடோவை விலகமாறு அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெருக்கி வருவது, லிபரல் ஆட்சி மீது அடுத்தடுத்து நம்பிக்கையில்லாத தீர்மானங்கள் முன்மொழியப்படுவது போன்ற காரணங்களாலேயே குடிவரவு இலக்கை ரூடோ அரசு குறைக்க நேர்ந்துள்ளது என்பது ரகசியமன்று.

சரிந்து செல்லும் செல்வாக்கை நிமிர்த்துவதற்கு ரூடோ முனைவது அப்பட்டமாகத் தெரிகிறது. அரசியல் விளையாட்டில் எப்போதும் பொதுமக்கள் 'ஸ்மார்ட்' என்பதைத் தீர்மானிப்பது பொதுத்தேர்தலே.

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box-3, Station F
Toronto, ON M4Y-2L4,
Canada

Tel: 416 920 9250

E-mail
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Quintus Thuraingam
Anojini KumaradasanGeneral Manager
R. R. RajkumarPublic Relation
N. Vimalanathan
N. Kumaradasan
R. Sivalingam
V. Vivekananthan
P. SivasubramaniamTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 CopiesWebsite
www.tamilsinformation.info

இலங்கையில் அலங்கோல அரசியல்



225 பிரதிநிதிகளுக்கு 8,388 வேட்பாளர்கள்

வரலாறு கண்டிராத தேர்தல் ஒன்று இந்த மாதம் 14ம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ளது. 22 மாவட்டங்களிலிருந்தும் 196 பிரதிநிதிகளை நேரடியாகவும், தேசியப்பட்டியலூடாக 29 பிரதிநிதிகளையும் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 690 அரசியல் கட்சிகளும், சுயேட்சைகளும் போட்டியிடுகின்றன. இதற்கு முன்னர் ஒருபோதும் இவ்வளவு எண்ணிக்கையானவர்கள் போட்டியிடவில்லை. வேட்பாளர் யார், வாக்காளர் யார் என்று பொதுமக்கள் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இத்தேர்தலில் போட்டியிடாதது முக்கியமானது. நாடு முழுவதும் இருந்து 8,388 வேட்பாளர்கள் போட்டியிடுவது ஒரு கின்னஸ் சாதனை.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இரண்டையும் இணைத்த யாழ்ப்பாண மாவட்டத்தில் இம்முறை ஆறு பேர் தெரிவு செய்யப்படுவர். இங்கு சனத்தொகை குறைந்ததால் கடந்த தேர்தலைவிட ஓர் ஆசனம் குறைந்துள்ளது. ஆறு பேரைத் தெரிவு செய்வதற்காக 396 பேர் இங்கு போட்டியிடுகின்றனர்.

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மூன்றையும் இணைத்த வன்னி மாவட்டத்தில் ஆறு பேரைத் தெரிவு செய்ய 459 பேர் போட்டியிடுகின்றனர். திருகோணமலையில் நான்கு ஆசனங்களுக்கு 217 பேரும், மட்டக்களப்பில் ஐந்து ஆசனங்களுக்கு 392 பேரும், அம்பாறையில் ஏழு ஆசனங்களுக்கு 640 பேரும் போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் ௩.பி.டி.பி. போட்டியிடுகின்றது. இரு பௌத்த பிக்குகள் இதில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

(30ம் பக்கம் வருக)

அகதிநிலை கோரும் சர்வதேச மாணவர் எண்ணிக்கை எச்சரிக்கும் வேகத்தில்!

கனடாவில் கல்வி கற்பதற்கென 'மாணவர் விசா' பெற்று வந்த சர்வதேச மாணவர் அகதிநிலை கோரும் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதாகவும் இது எச்சரிக்கை தருவதாக அமைந்துள்ளதெனவும் கனடிய அரசு முதன்முறையாக தெரிவித்துள்ளது. கனடிய அரசின் நல்லெண்ண நோக்குடனான கல்வி வசதித் திட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக குடிவரவுத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அளவுக்கு மீறிய இந்தச் செயற்பாடு கனடாவின் நடைமுறைச் சட்டங்களுக்குச் சவாலாக அமைந்துள்ளதென்பதால், இவ்விடயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வி விசாவில் வந்த 13,075 சர்வதேச மாணவர்கள் அகதிக் கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர். 2022ம் ஆண்டில் அகதிக் கோரிக்கை சமர்ப்பித்த 5,290 சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 2023ல் அகதிநிலை கோரியவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேலானது. 2018ம் ஆண்டில் இவ்வாறு அகதிக் கோரிக்கை சமர்ப்பித்தவர்கள் 2,230 மாணவர் மட்டுமே.

2019ல் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததன் பின்னர் படிப்படியாக சர்வதேச மாணவர் களின் அகதிக் கோரிக்கை விண்ணப்பங்கள் அதிகரிக்கத் தொடங்கியது. 2021ல் 3,425 பேர் அகதிநிலை விண்ணப்பங்களை சமர்ப்பித்திருந்தனர்.

சர்வதேச மாணவர்களின் இவ்வாறான திடீர் அதிகரிப்பு 'எச்சரிக்கும் வளர்ச்சி' என்று கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் கருத்து வெளியிட்டுள்ளார். இதனால், கனடிய குடிவரவு சட்டத்தின் அழுத்தமான ஒழுக்கக் கோட்பாடுகளை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கனடாவுக்கு அகதிகளாகவும், குடிவரவாளர்களாகவும் வருவதற்கு நேர்த்தியான முறைகள் பல வருடங்களாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. வருடாவருடம் பல்லாயிரம் வெளிநாட்டவர்கள் இந்த முறைமையின் கீழ் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், சர்வதேச மாணவர்கள் கல்வி கற்கும் விசாவில் வந்த பின்னர் அகதிநிலை கோருவதானது "பின்கதவால் கனடாவுக்குள் நுழைவது" (Backdoor Entry into Canada) என்று கனடிய குடிவரவுத்துறை அதிகாரிகள் சுட்டுகின்றனர். இதனால் சர்வதேச மாணவர்களின் கல்விக் கட்டணம் குறைந்து செல்லும் அபாயமும் காணப்படுகிறது.

இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு சர்வதேச மாணவர்களுக்கு அனுமதி வழங்கும் கனடாவின் கல்வி நிலையங்கள் இவர்களைத் தெரிவு செய்யும் நடைமுறைகளில் மேலதிக கவனம் செலுத்த வேண்டுமென்று அரசாங்கம் கேட்டுள்ளது. கடந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதத்தில் ஆகக் கூடுதலான சர்வதேச மாணவர்கள் (1,785 பேர்) அகதிநிலை கோரியது அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது.

"தங்கள் நாட்டின் வன்முறைகள் மற்றும் கொடுமைப்படுத்தல் போன்றவைகள் காரணமாக கனடாவில் புகும் வெளிநாட்டவர்கள் அகதிநிலை கோருவதை கனடா தனக்கான கடப்பாடாகக் கருதுகிறது. ஆனால், இந்த நடைமுறையை எவரும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. இவை இரண்டுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் எதற்கு முன்னுரிமை என்பதையும் அரசாங்கம் வரையறை செய்ய நேர்ந்துள்ளது" என்று கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ கருத்து கூறியுள்ளார்.

"கனடாவில் அகதிநிலை கோரும் ஒவ்வொருவரது விண்ணப்பமும் நீதியாக பரிசீலிக்கப்படுகிறது. எனினும், அகதிநிலை கோருபவர் கனடாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒவ்வொரு விண்ணப்பமும் அவர்கள் தெரிவிக்கும் விபரங்களின் அடிப்படையில் தனித்தனியாகவே பரிசீலிக்கப்படுகிறது. எடுக்கப்படும் முடிவு கனடிய குடிவரவுச் சட்டத்துக்கு உட்பட்டதாகவே இருக்கும்" என்று கனடிய குடிவரவு திணைக்களம் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.

ஸ்தி





றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்



கனடாவில் தற்போது 6.5 மில்லியன் மக்கள் குடும்ப மருத்துவரின்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் சுமார் 2.5 மில்லியன் மக்கள் ஒன்றாறியோ மாகாணத்தில் வசிப்பவர்கள். இந்நிலை தொடருமா - னால் அடுத்த மூன்று ஆண்டுகளில் கனடாவில் சுமார் பத்து மில்லியன் மக்கள் அன்றாட மருத்துவப் பராமரிப்பின்றி அவலப்படும் நிலை உருவாகுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோவிட் காலத்தில் வேலையில்லாதவர்களுக்கு கனடிய அரசு வழங்கிய உதவியைத் தவிர்த்து, தவறான தகவல்களை வழங்கிப் பெற்ற கனடிய வருமான வரித் திணைக்கள பணியாளர்கள் 333 பேர் இதுவரை வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மாதாந்த உதவித் தொகையை நிர்வகிக்கும் பணியை வருமான வரித் திணைக்களமே மேற்கொண்டு வருகிறது. மேலும் சில பணியாளர்கள் மீதான விசாரணை தொடர்ந்து இடம்பெறுகிறது.

இலங்கையில் மூவரில் ஒருவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் நீரிழிவு மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே நீரிழிவு நோயாளர் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாற்பது வயதுக்குட்பட்டவர் - களே இந்நோயினால் கூடுதலாக பாதிக்கப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

கனடாவில் இப்போது ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உணவு வங்கியில் தங்கியிருப்பதாக கனடிய அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளன. கனடாவில் ஐம்பது வீதமானவர்கள் வாழ்க்கைச் செலவு உயர்வு காரணமாக தமக்கான உணவுப் பொருட்களை வாங்க முடியாதிருப்பதாக கருத்துக் கணிப்பொன்று தெரிவித்துள்ளது. சர்வதேச மாணவர்களும் உணவு வங்கியை நாடுவது அதிகரித்து வருகிறது.

மார்க்கப் புற்றுநோய்க்கான பரிசோதனையை செய்யும் வயது ஒன்றாறியோ மாகாணத்தில் ஐம்பதிலிருந்து நாற்பதாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் மார்க்கப் புற்றுநோய் மாதமாக அனுஷ்டிக்கப்பட்டபோது உலகளாவிய ரீதியில் இந்த நோய் வேகமாகப் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டது. ஒன்றாறியோவில் வசிக்கும் பெண்கள் நாற்பது வயதாகும்போது தாமாகவே சென்று இதற்கான பரிசோதனையை இப்போது பெறலாம்.

குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்து - வதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தப் போத்தல்களை மீள்ப் பயன்படுத்துவது அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் சில ரசாயனங்கள் நீருடன் கலப்பதாகவும், இதனால் புற்றுநோய் உண்டாவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரை சேமித்து வைப்பதற்காக பிளாஸ்டிக் போத்தல்களை பயன்படுத்துவது உலகில் அதிகரித்து வருகிறது.

இந்தியப் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலுள்ள காந்தி நகரில், ஐந்து வருடங்களாக நீதிபதியாக நடத்த ஒருவர் சட்டத்தின் கரங்களில் சிக்கியுள்ளார். தம்மை நீதிபதியாக நம்ப வைத்து போலி நீதிமன்றம் ஒன்றை நடத்தி ஆயிரக்கணக்கானவர்களின் நிலப்பிணக்கு வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கிய மொரிஷ் சாமுவேல் கிறிஸ்டியன் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நிரந்தர குடிவரவாளர் எண்ணிக்கை 21 வீதத்தால் குறைப்பு

கனடா ஏற்றுக் கொள்ளும் நிரந்தர குடிவரவாளர் எண்ணிக்கை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இலக்குகளிலிருந்து 21 வீதத்தால் குறைக்கப் - பட்டுள்ளது. கனடிய அரசின் இந்த முடிவை பிரதமர் ஜஸ்டின் ரூடோவும் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லரும் கடந்த மாதம் 24ம் திகதி அறிவித்தனர்.

இதன்படி, 2025ம் ஆண்டுக்கு அறிவிக்கப்பட்ட 500,000 இலக்கு 395,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2026, 2027ம் ஆண்டுகளுக்கான இலக்கும் முறையே 380,000, 365,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளிலும் மொத்தம் 485,000 பேர் என்ற எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. புதிய நிரந்தர குடிவரவாளர் - களாக ஏற்கனவே கனடாவில் தற்காலிக அடிப்படையில் வாழ்ந்து வருபவர்களில் சுமார் நாற்பது வீதமானோர் அனுமதிக்கப்படவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, வெளிநாட்டு வேலையாட்கள், சர்வதேச மாணவர்கள், அகதிகள் என்ற வகைக் - குள் அடங்கும் தற்காலிக குடியேற்றக்காரர்களின் எண்ணிக்கையும் 2025 ம் ஆண்டில் 30,000 ல் குறைக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 2.8 மில்லியன் தற்காலிக குடியிருப்பாளர்கள் கனடாவில் வசித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

கனடாவில் வீட்டு விலை மற்றும் வாடகை அதிகரிப்பு என்பன றொக்கட் வேகத்தில் அதிகரித்து வருவதற்கு வெளிநாட்டவர்களை அளவுக்கதிகமாக குடியேற அனுமதித்ததே காரணம் என்று ஐம்பது வீதத்துக்கும் அதிகமான கனடியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். அரசாங்க - கத்தின் புதிய நடவடிக்கை மக்கள் எதிர்ப்பை குறைக்குமென்றும், புதிய வீடுகள் அமைப்பதை குறைக்கலாமென்றும் எதிர்ப்பு கூறப்படுகின்றது.

**தமிழர் தகவலை
முத்திரைக் கட்டணம்
செலுத்தி
மாதாந்தம் தபாலில் பெற**

416 920 9250

tamilsinfo@sympatico.ca
thiruthiru@sympatico.ca

பேராசிரியர் அமுது ஜோசெப் சந்திரகாந்தன்




பசும்பொன் கடந்த பழைய பாதை

மேனாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளுடன் 1994-1995ல் சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டபோது இரு பகுதியினருக்கும் இடையிலான கடித மற்றும் தகவல் பரிமாற்றத் தொடர்பாளராக செயல் - பட்டவர் பிரித்தானிய நாட்டை சேர்ந்த செல்வி மேரி பேர்க்கின்ஸ் (Ms. Mary Perkins). அவர் அப்போது சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ICRC யாழ்ப்பாணப் பொறுப்பாளராகக் கடமையாற்றினார்.

மிக அண்மையில் விடுமுறைக்கு கனடாவுக்கு வந்திருந்த - வேளை எனது வீட்டிற்கு வந்து என்னை சந்தித்தார். இவ்வருட நடுப்பகுதியில் இலண்டன் மாநகரில் வெளிவந்த The Golden Road எனும் நூலை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். 1994-95ல் திருநெல்வேலியில் 10, சிவன் கோவில் வீதியிலுள்ள எனது வீட்டிற்கு தாம் சில தடவைகள் வந்து பேராசிரியர்கள் சிவத்தம்பி, சிவஞானசுந்தரம் ஆகியோருடன் சந்தித்ததையும், பின்னர் 1995 டிசம்பர் இறுதியில் ஷெட்லீ வீச்சினால் எனது வீட்டின் கூரை சேதமாகி மழை நீரில் அத்தனை நூல்களும் சிதைந்தழிந்ததையும் நினைவூட்டினார்.

ஊரும் உலகும் - 32

பிரித்தானியாவின் புகழ்மிக்க வரலாற்று ஆய்வாளரான வில்லியம் டால்ரிம்பின் (William Dalrymple) நேர்த்தியாக ஆய்வு செய்து எழுதிய இந்தநூல் கிமு 1000 முதல் கிபி 500 வரையான காலத்தில் தமிழகம் உள்ளடங்கலாக தென்னாசிய கலைகள், மதம், இசை, தொழில்நுட்பம், வானியல், நடனம், இலக்கியம், கணிதம் மற்றும் புராண இதிகாசங்கள் ஆகியவை கிழக்காசிய நாடுகளிலும் அதற்கு அப்பாலும் செல்வாக்கு செலுத்தியுள்ளமையை விவாசாரியாக ஆய்ந்தளித்துள்ளது. மேற்கே செங்கடலில் இருந்து கிழக்கே பசிபிக் மாகடல் வரை அக்கால உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களை இவை சென்றடைந்தவற்றினை பரபரப்பூட்டும் பல செய்திகளுடன் இந்த நூல் பருகத் தருகின்றது.



நீண்ட அறிமுகத்துடன் ஆரம்பித்து, அமைதியின் புயல் எனும் முதல் தலைப்புடன் துவங்கி விலைமதிப்பற்ற அழகிய நகைகளின் கடல்போல் இந்திய பெருங்கண்டத்தில் விளங்கிய நளந்தப் பெருநூலகம் பற்றியும், தொடர்ந்து தமிழகத்தில் வழக்கில் இருந்த மதங்கள், வழிபாடுகள், சிலைகள், சிற்பங்கள் என கலைசார் ஆக்கப் படைப்புகள் சார்ந்தும் அற்புதமாக எழுத்திலும் படத்திலும் நூலாசிரியர் வடித்துள்ளார். கீழைத்தேய மேலைத்தேய மக்களிடையே தொடர்ச்சியாக இடம்பெற்ற வர்த்தகங்கள் வழியாக எமது பூர்வீக சிற்பக் கலைகள், ஓவியங்கள், கட்டிடங்கள் ஆகியவை ஐரோப்பிய நாடுகளின் கலைகள் மீதுகூட அக்காலத்தில் செலுத்திய செல்வாக்குகளை ஒப்பியல் பிரதி ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். சில தென்னாசிய தமிழ்ப் பண்பாட்டு பங்களிப்புகளையும் இந்து-சமஸ்கிருத பெருவட்டத்தினுள் மட்டும் அடக்கியமை நூலின் ஒரு குறைபாடு.

கிமு 30ல் உரோமானியப் பேரரசின் எழுச்சியின் உச்சத்தில், எகிப்தைக் கைப்பற்றிபோதுதான் ஆடம்பரமான இந்தியப் பொருட்கள் திடீரென முதல் முறையாக ஐரோப்பியர்களின் கண்களில் பட்டது. இப்பொருட்களை விற்போது ஏராளமான பொன்னும் வெள்ளியும் இந்தியாவிற்குள் பாயத்துவங்கியது. இந்திய துணைக்கண்டம் “உலகின் விலைமதிப்பற்ற உலோகங்களின் கொள்கலனானது” என கிரேக்க வரலாற்றாளர் பெரிய பிளினி முனுமுணுப்போடு குறித்தார் என இந்தநூலாசிரியர் பதிந்துள்ளார்.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே தென்னாசிய வணிகர்கள், கப்பல் மூலம் பருவக்காற்றின் உதவியுடன் வெகுதூரம் பயணித்து, பன்றிற ஆடைகள், துணிமணிகள், வாசனைத் திரவியங்கள், பலவித எண்ணெய்கள், நகைகள், ஆணைத்தந்தம், கண்ணாடிப் பொருட்கள், மரத்தாலான வீட்டுப் பாவனைப் பொருட்கள் ஆகியவற்றினால் கோடிக்கணக்கில் பெரும் லாபத்தை அறுவடை செய்தனர் எனவும் இந்த பசும்பொன்தெரு மேற்கில் ரோமானியப் பேரரசிலிருந்து தொலை கிழக்கில் கொரியா மற்றும் ஜப்பான் வரை நீண்டது எனவும் கூறி, அது ஒரு பரந்த இந்தியகோள (Indosphere) ஆதிக்கம் என வரையறை செய்கிறார். இந்தியா என்ற நிலப்பெயர் அதன்கால வரம்பில் இங்கு சர்ச்சைக்குரியது என்பது எனது கருத்து.

தென்னாசியாவின் அறிவுசார் கலாசார, மத, தத்துவ மேலாதிக்கம், அந்த சகாப்தத்தில் யூரேசியாவில் ஏற்படுத்திய மாபெரும் விளைவுகளே நூலாசிரியாரின் கருப்பொருள். முக்கியமாக புத்தமதத்தின் விரைவும் வீரியமும் மிக்க பன்னாட்டுப் பரவல் பற்றி இந்நூல் விரிவாக விளக்கியுள்ளது. இந்தியப் பெருநிலத்தில் விளிம்புநிலை மதமாக வாழ்ந்த புத்தமத பிரிவினர் இதை எவ்வாறு சீன, ஜப்பானிய, கொரிய கலாசாரங்களின் நடுவப் பொருளாக திசைமாற்றினர் என்பதை நூலாசிரியர் நுட்பமாகத் தெளிவாக்கியுள்ளார். தென்னாசிய ஆட்சியாளர்கள் இராணுவ பலத்தினாலன்று மாறாக தமிழ், இந்து, சமஸ்கிருத ஆன்மிக பண்பாட்டுத் தூலங்களால் தென் கிழக்காசிய நிலப்பரப்பில் மாபெரும் கலாசார மாற்றத்தையும் சீரிய சிந்தனை முறையிலான வாழ்க்கை நெறிகளையும் உயர்வாக திசைதிருப்பினர் என்பதை நூலாசிரியர் நேர்முக ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

இந்த நூலை என்னிடம் தரும்போது புத்தமதம் வாசிக்கும் போது பன்னிரண்டு பதிப்புகள் கொண்ட Communication Between Cultures (கலாசாரங்களுக்கிடையில்) உரையாடல் எனும் நூலில் புத்த பெருமானின் போதனை பற்றி 1984ல் நான் எழுதிய கட்டுரையை ஆதாரம் காட்டிய நூலாசிரியர், புத்தக சமய புலமையாளர் என என்னை விழித்துள்ளதை செல்வி மேரி பேர்க்கின்ஸ் கூறிய போது நான் வீட்டில் வைத்திருந்த பலநூல்கள் புத்த-சிங்கள மேலாதிக்கத்தால் சிதைந்தாலும் எங்கோ புத்தபெருமான் பற்றிய எனது கருத்து நன்னயம் பயப்பது ஆறுதல் தருவதாய் அவருக்குக் கூறினேன்.

Canadian Dream Frays For Newcomers

A recent poll conducted by Leger for OMNI News reveals that while most newcomers to Canada remain pleased with their decision to immigrate, there is a growing dissatisfaction with the government.

The survey, carried out between August 28th and September 9th, 2024, among a sample of 1,500 immigrants, shows that political loyalties have shifted since their arrival, as the realities of living in Canada—such as affordability, policy concerns, and personal success—pose unexpected challenges.

OMNI provides a wide variety of locally produced and curated content in over 40 languages, including news, current events, and entertainment in Arabic, Cantonese, Filipino, Italian, Mandarin, Portuguese, and Punjabi.

Here are some of the key findings from the poll, according to OMNI News;

As the housing affordability crisis continues to impact Canadians across the country, a majority of immigrants feel they are being unfairly blamed, as they themselves see the dream of home ownership slip further out of reach.

The poll found that nearly seven in 10 new Canadians think politicians are using immigration as a “red herring” to distract from other factors contributing to the lack of affordable housing, such as government policies and economic conditions.

The OMNI-Leger Poll found that owning a home is part of the Canadian Dream for 85 percent of newcomers, with more than double compared to last year defining that Canadian dream as the ability to purchase one’s own home.

But the possibility of achieving this dream appears to be bleak, according to many respondents. Forty-nine percent disagreed that home ownership is a possibility for all immigrants who come to Canada. Of those who are currently renting, three in 10 polled say they will never be able to buy a home.

Overall, 54 percent of immigrants feel that they are being blamed for a problem they did not create.

International Students

The poll found that two-thirds of immigrants (67 percent), particularly those who have been in Canada for over six years, back stricter international student policies. Support for stricter policies jumps to 77 percent among South Asian immigrants in particular.

International students are also at the heart of a growing debate about the economic impact of immigration – an issue that could play a key role at the ballot boxes when Canadians head to the polls.

The OMNI-Leger poll found that 8 in 10 immigrants believe immigration will be an important issue in the next federal election, while over half of respondents said immigration policies put forward for the election will influence the way they vote.

ies put forward for the election will influence the way they vote.

Shifting Political Allegiances

As the next federal election looms, seven in 10 newcomers say they are motivated to go to the polls and believe it is time for a change in government in Canada, according to the survey.

The survey found that 45 percent of immigrants have changed their political allegiances since moving to Canada, particularly those who say they intend to vote Conservative.



Canada cut Immigration number by 21 percent

Canada will sharply lower the number of immigrants it allows into the country for the first time in years, marking a notable shift in policy for the government as it tries to remain in power.

Canada will bring in 395,000 new permanent residents in 2025, 380,000 in 2026 and 365,000 in 2027, down from 485,000 in 2024, according to a government source.

The number of temporary residents, meanwhile, will decrease by about 30,000 to around 300,000 in 2025, the source said.

Canada has long prided itself on welcoming newcomers, but in recent years, the national debate around immigrants has shifted in part due to rising housing prices.

Many Canadians have been priced out of the housing market since interest rates started rising two years ago. At the same time, a huge influx of immigrants has pushed Canada's population to record levels, further boosting housing demand and prices.

The issue has become one of the most contentious in Canadian politics, with a federal election due no later than October 2025. Polls show a growing share of the population thinks Canada has too many immigrants.

There has been a backlash against newcomers and more reported hate crimes against visible minorities, advocates and community members say.

Migrant advocates slammed the change. "We are witnessing one of the most egregious rollbacks of migrant rights in Canadian history," Syed Hussan, spokesperson for the Migrant Rights Network Secretariat, said in a statement. "Cutting permanent resident numbers is a direct assault on migrants who will be forced to remain temporary or become undocumented, pushed further into exploitative jobs."

The new immigration targets also mark a shift from the pandemic era when the government loosened rules on temporary residents to help fill labor shortages. Last year, Canada had planned to bring in 500,000 new permanent residents in 2025 and the same amount in 2026. As of the second quarter of 2024, there were 2.8 million temporary residents, including workers and students, in Canada, according to Statistics Canada.

வேலை அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறையில் இந்த மாதத்திலிருந்து மாற்றம்

‘வேலை அனுமதிப்பத்திரத்துக்கு (work permit) விண்ணப்பம் செய்வது தொடர்பான நடைமுறையில் இந்த மாதம் (நவம்பர்) முதலாம் திகதியிலிருந்து பல மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழித் திறனுக்கான சான்று அளிக்க வேண்டும் என்பது நடைமுறை விதியாகும். Post-Graduation Work Permit Program திட்டத்தில் இந்த மாற்றம் முக்கியமாக இடம்பெறும். இது விண்ணப்பதாரர்களின் நிரந்தர குடியிருப்பு பெறும் திறனை அதிகரிக்கவும், பொருளாதார சூழ்நிலைகளில் மாற்றங்களைச் சமாளிக்கவும் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி, பல்கலைக்கழக பட்டதாரிகள் Canadian Language Benchmark (CLB) 7 என்ற மொழி திறன் சான்றை சமர்ப்பிக்க வேண்டும். கல்லூரிப் பட்டதாரிகள் CLB 5 என்ற குறைந்தபட்ச அளவைப் பெற்றிருக்க வேண்டும். இந்த விதிகள் இந்த மாதம் முதலாம் திகதி அல்லது அதன் பின்னர் நடைக்கு வரும்.

கனடா, தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை தற்போது உள்ள 6.5 வீதத்திலிருந்து 5 வீதமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளது. இது 2025 - 2027 ஆண்டுகளுக்கான குடியரிமை திட்டத்தில் பிரதிபலிக்கும் என சொல்லப்படுகிறது.. இத்திட்டமும் இந்த மாதம் முதலாம் திகதி வெளியாகியுள்ளது.

அதேவேளை, கல்லூரிகளில் தொழில் குறைவுள்ள துறை - களில் படித்த மாணவர்கள், மூன்று வருடங்கள் வரை Post -Graduation Work Permit க்குத் தகுதியுடையவராகத் தொடருவார்கள்.

மாணவர்களுடன் குடியேறும் துணைவியருக்கு தற்காலிக வேலை அனுமதி வழங்கப்படுவது கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக, டாக்டர் மற்றும் சில மேற்பட்டப்படிப்புகளுக்கு (மாஸ்டர்ஸ்) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முறை திட்டங்கள் ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களின் துணைவியருக்கு மட்டும் வேலை அனுமதி வழங்கப்படும்.

கனடா உயர்நிலை நிர்வாகிகள், விஞ்ஞானிகள், பொறியிய - லாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள் போன்ற உயர் திறன் மற்றும் சிறப்பு தொழிலாளர்களின் துணைவியருக்கு வேலை அனுமதிகளை வழங்கும் முறையில் மாற்றமில்லை.

அத்துடன் சுகாதாரம் மற்றும் கட்டுமானத்துறைகளில் உள்ள பணியாளர்களின் துணைவியருக்கு ஏற்கனவே உள்ளதுபோல் வேலை அனுமதி தொடர்ந்தும் வழங்கப்படும். இந்த மாற்றங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏறத்தாழ 100,000 க்கும் குறைவான வேலை அனுமதிகளை வழங்கும் எனக்கூறப்படுகிறது.

Tamil Youth Conference - 2024 in Europe

ஐரோப்பிய தமிழ் இளையோர் மகாநாடு - 2024

சர்வதேச இளையோர் அமைப்பினால் ஒருங்கமைக்கப்பட்ட ஐரோப்பிய இளைஞர் மகாநாடு ஜேர்மனியின் Ennepetal நகரில் கடந்த மாத முற்பகுதியில் இடம்பெற்றது. ஜேர்மனி, நோர்வே, பிரான்ஸ், பெல்ஜியம், பின்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், இத்தாலி, சுவிட்சர்லாந்த் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த இருநூறு வரையான இளையோர் இதில் பங்குபற்றினர். இளையோர் தலைமைத்துவம், பரஸ்பர ஒத்துணர்வு என்பவைகளை வலியுறுத்தும் அடிநாதமாக இந்த

மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலை நோக்கிய முக்கியத்துவம் இங்கு விபரிக்கப்பட்டு தமிழர் வரலாறு, அரசியல் இலக்கு, புகோள அரசியல் என்பவை பற்றி விபரமாக அலசப்பட்டு ஆராயப்பட்டது.

இந்த மகாநாடு பற்றி தமிழ் கார்டியன் இதழில் வெளிவந்த செய்திக்குறிப்பு கீழே இடம்பெறுகிறது. நிகழ்வின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களை இப்பக்கத்தில் பார்க்கலாம்.



The Tamil Youth Conference 2024, organized by the International Tamil Youth Organisation (TYO), was held in Ennepetal, Germany, over the first weekend of last month, bringing together over 200 Tamil youth from across Europe.

Attendees from countries such as Germany, Norway, France, Belgium, Finland, the Netherlands, Denmark, Italy, Switzerland, and the United Kingdom gathered to address key issues impacting both the Tamil diaspora and the Tamil homeland.

Aimed at promoting leadership and solidarity among Tamil youth, the conference opened with a keynote address by the director of Anaithulaka Thodarpakam, who outlined the event's goals and

emphasized the ongoing significance of the Tamil Eelam liberation struggle.

On the first day, discussions centred around career development, the objectives and initiatives of the International Tamil Youth Organisation, as well as Tamil history, politics, and geopolitics. Participants were encouraged to explore ways to advance their professional skills while staying connected to their Eelam identity and cultural heritage.

The second day featured expert speakers who addressed critical issues, such as the continued militarization and occupation of Tamil lands by the Sri Lankan state and the vital need for economic empowerment within the Tamil community. Interactive discussions between the speakers and participants fostered deep engagement and thoughtful reflection on these pressing concerns.


Throughout the two-day event, various exhibits and posters from the Tamil Youth Organisation were displayed, generating significant interest. Attendees actively engaged with the materials, taking notes, and expanding their understanding of the topics covered.

The conference concluded with a formal closing ceremony, where participation certificates were distributed, marking the end of an inspiring and thought-provoking weekend.

கனகேஸ்வரி நடராஜா



கோடை காலத்து கூழ் திருவிழா



இந்த வருட கோடை காலம் முழுவதும் எங்கெல்லாம் ஒன்றுகூடல்கள் நடைபெற்றாலும் அங்கு கூழ் முக்கிய இடத்தை பிடித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. ரொறன்ரோவில் தமிழர்களின் மத்தியில் சுமார் அரை டசினுக்கு அதிகமான முதியோர் சங்கங்கள் உள்ளன. ஒருவர் ஒரு முதியோர் சங்கத்தில் மட்டும் அங்கம் வகிக்கவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியது. அநேகமாக ஒருவர் நான்கு அல்லது சங்கங்களில் அங்கத்தவராக இருப்பது சாதாரணம்.

மனிதன் ஒரு சமூகப் பிராணி. அதனால் ஒருவரோடு ஒருவர் கலந்து பழகுவதையே எல்லோரும் விரும்புகிறார்கள். முதியோர்களுக்கு இங்குள்ள முதுபெரும் தமிழர் மன்றங்கள் பெரும் வரப்பிசாரமாக அமைந்துள்ளன. கோடை காலம் பலவிதமான நிரல்களை இவர்களுக்கு வழங்க உகந்த காலமாக இருப்பதால் முதியோர் அமைப்புகள் பல நிரல்களை ஏற்பாடு செய்கின்றன.

இந்த நிரல்களில் தவறாது இடம்பெற்ற ஒன்று கூழ் கொண்டாட்டங்கள். இதனைக் கூழ் திருவிழா என்றும் மகிமையாகச் சொல்லலாம். இவை பெரும்பாலும் இங்குள்ள பொதுப் பூங்காக்களிலேயே இடம்பெறுகின்றன. மிகவும் காற்றோட்டமான இடங்களில் கூட்டம் கூட்டமாக நூற்றுக்கு மேற்பட்டார் கூடியிருந்து கூழ் குடிப்பதை எமது நாட்டில் கற்பனையில்கூட நாம் நினைத்துப் பார்த்திருக்க மாட்டோம்.

சில வருடங்களுக்கு முன்னர் கூழ் கொண்டாட்டங்கள் இங்கு ஆரம்பிக்கப்பட்ட வேளையில் சங்க அங்கத்தவர்களே சகல வேலைகளையும் - பெரிய பாத்திரங்களில் கூழ் காய்ச்சுவது, அவற்றை பகிர்ந்து வழங்குவது, பாத்திரங்களை கழுவி துடைப்பது, பூங்காவை துப்புரவாங்குவது என்று செய்வார்கள். கூழுக்குத் தேவையான மீன், நண்டு, இறால் மற்றும் மரக்கறி வகைகளை அங்கத்தவர்கள் பூங்காவுக்குள் வைத்தே துப்புரவு செய்து காய்ச்சுவார்கள்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. அங்கத்தவர்கள் மிகவும் உல்லாசமாக பொழுதைக் கழிப்பார்கள். சம்பளம் கொடுத்து சமையல் செய்வதற்கு அமர்த்தி கூழ் காய்ச்சி அவர்களே அதனை எல்லோருக்கும் வழங்கவும் இம்முறை ஏற்பாடாகியிருந்தது. மரக்கறிக் கூழும் மாமிசக் கூழும் காய்ச்சப்பட்டதாயினும், மாமிசக் கூழுக்கே மவுசு அதிகமாகவிருந்தது.

கோடை காலத்தில் பல ஊர்களின் ஒன்றுகூடல்கள் பூங்காக்களில் இடம்பெறுவது

வழக்கம். இவர்கள் பல காலமாக கூழ் காய்ச்சி மகிழ்ந்து வருகின்றனர். இந்த வருடம் பலரும் தங்கள் பெற்றோர் மற்றும் சொந்த பந்தங்களுடன் பூங்காக்களில் ஒன்றுகூடி கூழ் காய்ச்சி கொண்டாடியதைக் காணமுடிந்தது. எமது பாரம்பரிய உணவுக்கு புலம்பெயர்ந்த மண்ணிலும் இத்தனை முக்கியத்துவம் கிடைத்திருப்பதையிட்டு பெருமை கொள்ள வேண்டும்.

கூழின் பிறப்பிடம் தாயகத்தில் தமிழர் பிரதேசமாகத்தான் இருக்கவேண்டும். அங்குதான் அதிக பணை மரங்கள் உள்ளன. கூழுக்கான முக்கிய பொருளான ஓடியல் மா பணை மரத்தின் கிழங்கிலிருந்தே பெறப்படுகின்றது. பலரோடும் கூடக் குடிக்கும்போதே கூழ் சுவையாக இருக்கும். அதனால்தான் அங்கு கூழ் குடிக்கும்போது அயலவர்களையும் உறவுகளையும் அழைத்து பகிர்வது வழக்கம். நாங்கள் வளர்ந்து வந்த காலத்தில் எங்கள் அம்மா வீட்டில் கூழ் காய்ச்சுவது பசுமையாக நினைவிலுள்ளது. ஓடியலை நல்ல வெயிலில் காய வைத்து இடித்து மாவாக்கிக் கொடுப்பது அக்காவின் வேலை. அந்த மாவுக்குள் தண்ணீர் விட்டுப் பலமுறை தும்பும் கசப்பும் போக கழுவி எடுப்பார்கள். இங்கு அந்தப் பிரச்சனை இல்லை. நல்ல தரமான மா கடைகளில் கிடைக்கிறது. அதனை அப்படியே தண்ணீரில் கரைத்து, வடிய வைத்துப் பாவிக்கலாம்.

தாயகத்தில் கூழுக்குக் கடல் உணவுகளை வீட்டு வாசலுக்கு வரும் மீன் வியாபாரிகளிடம் வாங்க மாட்டார்கள். எனது தந்தையார் ஏதாவதொரு மீன் சந்தைக்குச் சென்று பெரிய தலையுடன் கூடியதாக மீன் வாங்கி வருவார். பயற்றங்காய், மரவள்ளிக்கிழங்கு, முருங்கை இலை அனைத்தும் அன்றுதான் மரங்களிலிருந்து பறிக்கப்பட்டவையாக இருக்கும். பலாக்கொட்டைக்கு சிலசமயம் தட்டுப்பாடாக இருக்கும். அம்மியில் மிளகாயை அரைத்து கலந்து, பெரிய பாணையில் கூழைக் காய்ச்சி, பலா இலையை மடித்துக் கிண்ணமாக்கி பாணையைச் சுற்றி முழுக் குடும்பமும் அமர்ந்திருந்து கூட்கூடி குடிப்போம். அந்த மகிழ்ச்சிக்கு நிகர் வேறொன்றுமில்லை.

அழகு சுப்பிரமணியம் என்ற பிரபல ஆங்கில எழுத்தாளர் எங்கள் பாடசாலை நாட்களில் வாழ்ந்தவர். அவர் பிரபல வழக்கறிஞரும் கூட. இங்கிலாந்தில் வசிக்கும்போது பல சிறுகதைகள் எழுதியவர். 1964ம் ஆண்டில் 'The Big Girl' என்ற பெயரில் இவரது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. யாழ்ப்பாணத்துக் கூழ் பற்றி மிகவும் சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இதில் எழுதியிருந்தார்.

தங்கத் தாத்தா நவாலியூர் சோமசுந்தர புலவர் ஆட்க்கூழ் பற்றி ஒரு பாடல் எழுதியவர். "கூடிப் பனங்கட்டி கூழும் குடிக்கலாம்" எனப்பாடுகிறார். இது இனிப்புக் கூழ். தமிழ்க் கலண்டரின் ஆடி மாதம் முதலாம் திகதி இந்தக் கூழ் காய்ச்சப்படும்.

இங்கு பிறந்து வளரும் எமது பிள்ளைகள் எங்களின் பாரம்பரிய உணவு - களில் நாட்டம் காட்டுவதில்லையாயினும் கூழை விரும்பிக் குடிப்பதாக பல பெற்றோர் சொல்கின்றனர். இங்குள்ள உணவகங்களில் வார இறுதி நாட்களில் கூழ் விற்கப்படுகிறது. இன்று பிரபல்யமாக விளங்கும் எங்கள் கூழை இங்குள்ள பிள்ளைகளின் மொழியில் வாழ்த்துவது என்றால் "Koodos to Kool" என்று சொல்லி முடிக்கிறேன்.



இரா. சம்பந்தன்

ஈழப் பிரச்சனையும் மூன்று குறள்களும்!

இன விடுதலைக்காகப் போராடித் தோல்வியடைந்த தேசம் அது. தோல்வி தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு புதிய வாழ்வொன்றினை ஏற்றுக் கொண்டவர்களேபோல அந்தத் தேசத்து மக்கள் நடத்துக் கொண்டாலும் அவர்களின் ஆழ் மனத்தில் விடுதலை வேட்கையின் சுவடுகள் இன்றும் அழியாமல் தான் இருந்தன.

அதை வெளிப்படுத்த இது தருணமல்ல என்ற உணர்வுடன் மௌனம் காத்த அந்த மக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் சட்டதிட்டங்களுக்கு ஒருபுறம் வளைந்து கொடுத்துக் கொண்டு தமக்காகப் போராடி உயிர் நீத்த வீர மறவர்களை மாவீரர்கள் எனப்போற்றி மறுபுறம் கொண்டாடினர்.

ஒருகாலத்தில் காலமும் பெயரும் பொறிக்கப்பட்டுக் கல்லறையும் பூந்தோட்டங்களும் என்று வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருந்த அந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் பல இடங்களில் இன்று சிதைக்கப்பட்டு வெறும் கற்குவியல்களாக ஆக்கப்பட்டுவிட்டபோதும் ஏதோ ஒரு குறிப்பை வைத்து அந்த மக்கள் மாவீரர்களாகிவிட்ட தங்கள் உறவுகளுக்கு வீர வணக்கத்தை இன்றும் செலுத்திக்கொண்டுதான் வருகின்றார்கள்.

அப்படி உறவுகள் கூடும் இடங்களிலெல்லாம் பார்ப்பதற்கு பைத்தியக்காரன் போன்ற ஒரு முது மனிதன் தோன்றுவான். காவி படிந்த பற்களும் புழுதி படிந்த வேட்டி சட்டையும் ஊன்றிய தடிப்புமாக தோன்றும் அவன் வானத்தைப் பார்த்து 875 என்று பலமாகக் கூவுவான். மறுகணம் இரு கைகளையும் அகல விரித்து படிக்கலையே நாங்கள் படிக்கலையே என்று தலைகுனிந்து அழுவான்.

அவனின் இந்த விசித்திரச் செய்கையை காலங்காலமாக பலரும் கண்டு வந்தாலும் அதற்கு விளக்கம் கேட்க யாரும் முன்வரவில்லை. ஒரு சிலர் துணிந்து கேட்டபோதுகூட மகாத்மா காந்தியே அவர் சொன்னதைக் கேட்கல்லை. நீ கேட்டு என்ன பண்ணப்போகின்றாய் ஆளைவிடு என்று அவன் நகர்ந்து விடுவான்.

தற்செயலாக ஒருமுறை அவன் தனியாகப் பேசிக் கொண்டிருந்ததை ஒரு மனிதர் கேட்டு விடுகின்றார். அவன் பேசியது இதுதான். காந்தியாரே பகவத்கீதை படித்த நீர் எங்களுடைய தமிழ் நூலான திருக்குறளைப் படித்திருந்தால் உமக்கு அந்த அவலச் சாவு வந்திருக்குமா? கையெடுத்து கும்பிட்டாலும் நம்பாதே - கண்ணீர் விட்டு அழுதாலும் நம்பாதே - கும்பிட்டு நிற்கிற கைக்குள்ளேயும் ஆயுதம் மறைந்திருக்கும் என்று திருவள்ளுவர் படிச்சுப்படிச்சு சொன்னாரே கேட்டீரா. கேட்டிருந்தால் இன்னும் கொஞ்சக் காலம் உயிரோடு இருந்திருக்கலாமே கோட்சே கும்பிட்ட கைக்குள்ளே துப்பாக்கியை மறைத்து வைத்திருந்தான் என்று சிரித்தான் அவன்.

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து
(திருக்குறள் - கூடாநட்பு - குறள் 828)

கேட்டவருக்கு மனம் இருப்புக் கொள்ளவில்லை. அவன் அடிக்கடி வானத்தைப் பார்த்துச் சொல்லும் 875ம் திருக்குறளாகத்தான் இருக்க வேண்டும். அதிலே எமது இனம் செய்த மிகப்பெரிய தவறு ஏதேனும் சொல்லப்பட்டிருக்கலாம் என்று நினைத்து வீட்டுக்கு ஓடிச் சென்று திருக்குறள் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தார்.

தன்துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன் இன்துணையாக கொள்க அவற்றில் ஒன்று
(திருக்குறள் - பகைத்திறன் தெரிதல் - குறள் 875)

தனக்குத் துணையாக யாரும் இல்லாத நேரத்தில் ஒருவன் இரண்டு பகைவர்களை போரிலே எதிர்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டால் கௌரவத்தைப் பார்க்காமல் அந்த பகைவர்களில் ஒருவனோடு மிகவும் நண்பனாக மாறிப் போரைத் தவிர்த்துக் கொண்டு மற்றவனோடு கடுமையாகப் போராடினால் மட்டுமே அழிவில் இருந்து தப்பிப் பிழைக்கலாம்.

திருக்குறளை மார்போடு அணைத்துக் கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தார் அவர். ஒரு அடக்குமுறை அரசு. அருகே இன்னொரு வல்லரசு. ஆம் இரண்டு பகை நாடுகளை யுத்தத்திலே சந்தித்தது எங்கள் நாடு. வலிமையும் மன உறுதியும் இருந்தும் இரு பகைவர்களை ஒரே நேரத்தில் எதிர்த்து அழிந்து ஒழிந்தது எங்கள் தேசம். நாங்களும் திருக்குறள் என்ற இலக்கியத்தின் சொல்லைக் கேட்டு நடந்திருந்தால் எங்கள் மாவீரர்களும் பாதியாகக் குறைந்திருப்பார்களோ என்னவோ.

நாங்கள் செய்திருக்க வேண்டியதையும் திருக்குறள் அழகாகச் சொல்லியிருக்கின்றது.. ஒரு மிகச்சிறிய நாடு தன் நிலத்துக்கும் மக்களுக்கும் ஆபத்தும் பயமும் வராமல் தவிர்க்கும் பொருட்டு பெரிய நாடுகள் குறைவான சலுகைகளை அளிக்க முன்வந்தாலும் பணிந்து பக்குவமாக அதை ஏற்றுக் கொண்டு ஏனைய உரிமைகளைப் பறித்தெடுக்கும் காலம் கனியும் வரை அமைதியாக இருக்கப் பழக வேண்டும்.

உறை சிறியர் உள் நடுங்கல் அஞ்சி குறைபெறில்
கொள்வார் பெரியார் பணிந்து
(திருக்குறள் - வினை செயல் வகை - குறள் 680)

உறை சிறியர் _ உறைகின்ற நிலமானது சிறியதாக
காணப்படுகின்ற நாட்டின் மக்கள்

உள்நடுங்கல் அஞ்சி _ தமக்கு இந்தப் போராட்டத்தினாலே
ஆபத்து வந்து விடுமோ என்று மனம் நடுங்குவதைத்
தவிர்க்கும் பொருட்டு அந்த நாட்டுத் தலைவர்கள்

குறை பெறின் - தாங்கள் கேட்டதற்குக் குறைந்த அளவே
பெற்றுக் கொள்ள நேரிட்டாலும்

பெரியார்ப் பணிந்து கொள்வர் _ பெரிய நாடுகள்
நீட்டுவதையே ஒத்துக் கொண்டு வாங்கி தம் தேசத்தை
அழிவில் இருந்து காப்பாற்றிக் கொள்வார்கள்.

எமது ஆயுதம் போராட்டம் வெறும் ஐம்பது வருட வரலாற்றைக் கொண்டது. ஆனால் திருக்குறள் இரண்டாயிரம் வருட வரலாற்றைக் கொண்டது. ஆனால் எங்கள் பிரச்சனையின் ராஜந்திரத் தீர்வுக்காக எழுதப்பட்ட குறள்களாகவே இந்த மூன்று குறள்களும் தெரிகின்றன.

காதல் பண்பாடு 2

தமிழரின் காதல் பண்பாடு மிக உயர்வானது என்பதற்குக் கம்பன் வழிநின்று பல சான்றுகளை அடுக்கிச் செல்லலாம். இவ்விடத்தே ஒன்றைக் குறிப்பிடுவது இக்கட்டுரைக்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.

கம்பர் எழுதிய இராமாயணம் வால்மீகி வடமொழியில் எழுதிய இராமகாதையைத் தழுவிவது என்பதைப் பலரும் அறிவர். கம்பர், வால்மீகி கூறியவற்றை உள்ளதை உள்ளவாறே மொழிபெயர்க்காமல் அக்கதையை பாத்திரப் படைப்புகளாலும் களத்தாலும் பண்பாட்டாலும் மொழிநடையாலும் தமிழ்ப்படுத்தியே எழுதினார் என்பது ஆய்வாளர் முடிவு.

வால்மீகி கதையில் மிதிலைக்கு வரும் இராமன், போட்டியில் கலந்து வில்லை முறித்துச் சீதையை மணந்தான் என்றே குறிப்பிடுகின்றது. ஆனால் கம்பர் தன் கதையில் வில் முறிப்புக்கு முன்பாக ஒரு காதல் களத்தை உருவாக்குகின்றார். இருவரும் ஒருவரை - யொருவர் யார் என்று தெரியாமலேயே உள்ளங்களை இடம் மாற்றிக்கொள்ளும் களம் அது.

மிதிலையின் வீதியொன்றினூடாக இராம இலக்குவர் நகருக்குள் நுழைகின்றனர். மாட மாளிகைகள் நிறைந்திருந்த வீதி அது. துறவுநிலை ஆடை, உச்சந்தலைக் கொண்டை, தோளில் பிழையறியா வில், நிமிர்ந்தோங்கிய இராசநடை என்பவற்றோடு இராமன் வருகின்றான்.

மாடமொன்றிலே தோழியரோடு நின்றிருந்த சீதை தற்செயலாகக் கீழே பார்க்கின்றாள். இராமனும் நிமிர்ந்து நோக்குகின்றான். விழிகள் மோதிக் கொண்ட கணங்கள் சிலதான். ஆனால் காப்பிய நீட்சியின் பெருவித்து வேர்கொள்ளத் தொடங்கிய பொழுது அது.

ஒரு களத்தை உருவாக்கி விழிகளை மோதச்செய்து காதல் நெருப்பைப் பற்றவைத்த கம்பன் விழிகள் மோதுண்டதற்குப் பின்னான நிலைமையைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்:

“கண்ணொடு கண் இணை கவ்வி. ஒன்றை ஒன்று உண்ணவும் நிலைபெறாது உணர்வும் ஒன்றிட அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்.”

நோக்கெதிர் கொண்ட விழிகளால் விளைந்த பயனை அடுத்த பாடலில் கூறுகின்றார்

“...வரி சிலை அண்ணலும் வான் கண் நங்கையும் இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்.”

என்று கூறி முடிக்கின்றார்.

கம்பனின் இந்தக்களம் உள்ளம் ஒருமித்துக் கள்ளம் நீங்கிய பின்னரே கற்புநெறித் திருமணம் என்ற தமிழர் பண்பாட்டு மரபைப் பின்பற்றிய காப்பியம். இதனால் தமிழர் காதல் பண்பாடும் காப்பியமும் உயர்வடைகின்றன.

கம்பனுக்கு மட்டுமல்ல, இலக்கியப் புலவர்களுக்கும் பண்பாட்டு மரபுகளைப் பேணும் மாந்தருக்கும் கூடக் காதல் பண்பாட்டை வலியுறுத்தியவர் திருவள்ளுவர்.



பொன்னையா விவேகானந்தன்

மரபும் மாண்பும்

51

தனிமானுட வாழ்வுக்குரிய நெறிமிகு அறிவுரைகளை அறத்துப்பாலில் தொகுத்துக்கூறிய வள்ளுவர், சமூகஞ்சார் வாழ்வுக்குரிய அறிவுரைகளைப் பொருள் பாலில் கூறுகின்றார். இவ்விரு தளங்களிலும் அறஞ்சான்ற புறவாழ்வை நிலைபெறத் தொடரவேண்டுமெனில், நெறிசான்ற அகவாழ்வும் அழகுற அமைந்திருத்தல் வேண்டும். அகத்தே அகவாழ்வு சிறந்திருப்பின், புறவாழ்வு பிறர் வியக்கச் செழுமையுறும் என்பதே இயல்பு. எனவேதான் வள்ளுவர், தொல்காப்பியம் தழுவிவ அகச்சிந்தனைகளை மாந்தருக்குரிய அக ஒழுக்கங் - களாக, அகத்துள் வற்றாத இன்பத்தை அள்ளித் தரவல்ல அக அறங்களாக அறிவுறுத்துகின்றார். ஆக, தொல்காப்பியம் அகத்திணை மரபுகளை இலக்கண - மாகக் கருத, திருவள்ளுவர் அவற்றை அக அறங்களாகக் கொண்டே இன்பத்துப்பாலை யாத்திருக்கின்றார் எனக் கொள்ளலாம். திருக்குறள், தொல்காப்பிய பொருளிலக்கணத்தின் வழிநூலோ தழுவுவோ அல்ல, அகஞ்சார் ஒழுக்கங்களுக்குரிய மரபுகளை மட்டுமே எடுத்தாண்டதொரு நயம்மிகு அகவியலக்கியம். இவ்வகையில் வள்ளுவர் வாழ்வில் வழிநின்று காதல் பண்பாட்டைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவே திகழ்கின்றார்.

மாந்த வாழ்வின் தொடக்கப் புலங்கள் எனக் கருதத்தக்க தமிழ்ச் சமூகம் உயரிய பண்புகளின் அடிப்படையான அன்பின் மீதே கட்டமைப்பட்டிருக்கின்றது என்றே பலரும் கூறுவர். உயில்நிலை என்பது அன்பின் வழியாகவே அமைந்தது என்பது வள்ளுவர் கூற்று.

இந்தப் பூமியின் இயக்கத்துக்கும் உயிர்பின் வழியே நீரும் உயிர்களின் தொடர்ச்சிக்கும் அடிப்படை அன்பின் வழிநின்று உருவாகும் ஆழக் காதலை. பல்வகை இயல்புகளால் ஓத்த ஆணும் பெண்ணும் தூய காதலின் வழிநின்று துய்க்கும் இன்பத்தின் அளவை இத்தகையது என பிறருக்கு விளக்க முடியாதிருப்பதே உயர்வான அகம் சார்ந்த காதல் வாழ்வாகும்.

காதல் வாழ்வு இன்பத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல, காதலில் இருந்தே குடும்பம் என்ற சமூகக் கட்டுமானத்தின் அடிப்படைக் கூறு தோற்றம் பெறுகின்றது. பல்வேறு குடும்பங்களின் வலிமையே சமூக வலிமையின் தாங்குதளமாகின்றது. சங்க இலக்கியத்தில் காணப்படும் காதல் பற்றிக் கூறும் 1862 பாடல்களுள் ஒரு பாடலை நோக்குவோம்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” (குறுந்தொகை - செம்புலப்பெயர் நீரார்)

காதல் கொண்ட பெண்ணிடம் எம் காதல் எத்தகையது என்பதை காதலன் இப்பாடல் வழியே கூறுகின்றான்.

என் தாயும் உன் தாயும் யார் யாரோ. என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர் இல்லை. நான் வந்த வழி உனக்கும் தெரியாது நீ வந்த வழி எனக்கும் தெரியாது. ஆனாலும் இங்கே பார்.. செம்மண் நிலத்தில் பொழிந்த மழை நீரானது அந்த நிலத்தின் சிவப்பு நிறத்தை ஏற்று செந்நீராக ஓடுகின்றது. இனி அந்த நீரை நிறம்வேறு நீர் வேறு எனப் பிரிக்க முடியுமா? அதுபோல் பிரிவுறாதவாறு எங்கள் காதல் எனும் பேருணர்வால் எங்கள் உள்ளங்கள் ஒன்றுபட்டுவிட்டன.

காதல் என்பது ஒரு செயல் அல்ல. அது உள்ளத்தெழுக்கின்ற பொது உணர்வும் அல்ல. அது மாந்தவினத்தின் உயர் பண்பாடு. அந்தப் பண்பாட்டைக் காலந்தோறும் கொண்டாடி வரும் இனம் தமிழினம்.

இக்கட்டுரைத் தொடர் குறித்துப் பேச எனது பெருமதிப்புக்குரிய பத்திரிகையாளர் தொலை - பேசிவழி அழைத்திருந்தார். அவர் எனது பெற்றோரின் மிக நெருங்கிய நண்பரும், மருத்துவமனை ஆலோசகரும் கூட. என் தந்தை மருத்துவமனையிலிருந்தபோது தொடர்ச்சியாக பல தடவைகள் மருத்துவமனைக்குச் சென்று தந்தையைப் பார்த்து ஆறுதல் சொன்னவர் அவர். அதேபோல இப்போது எனது தாயாரையும் மருத்துவமனைக்குச் சென்று பார்த்து பேசி ஆறுதல் சொல்பவர். மருத்துவமனையிலிருக்கும்போதே என் பெற்றோர் நேரம்போவது தெரியாமலே அவரோடு பேசிக் கொண்டிருப்பார்கள். நானும் அவரது ஆனுபவக் கருத்துக்களைக் கேட்கும் வாய்ப்பைத் தவிர்ப்பதில்லை. அவருடனான இம்முறைப் பேச்சினிடையே இரண்டு நாட்கள் கழித்து அம்மாவை மருத்துவமனையில் வந்து பார்க்கப்போவதையும் அறியத்தந்தார். “ப்ளீஸ்.. வேண்டாம் லேர்..” என்றேன். அவருக்குப் புரியவில்லை.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் படுத்திருக்கும் அம்மாவை “நேரில் வந்து பார்க்கவேண்டும்” என எனது நண்பர்கள் கேட்பதுவும், சில மாதங்களாக அதற்கு “இப்போது வேண்டாமே” என நான் பவ்வியமாக மறுத்து வருவதும் ஒரு தொடர் நிகழ்வாக இருக்கிறது. அதனால் சில நண்பர்கள் மனம் சாதுவாகப் புண்பட்டிருப்பதாகவும் அறிகிறேன்.

வேண்டாம் என நான் மறுப்பதற்கு மருத்துவக் காரணங்கள் எதுவும் இல்லை. தொற்றுக்கள் குறித்துப் பயமடைவதாலும் இல்லை. பிறகு என்னதான் காரணம் என்று நீங்கள் கேட்கலாம்.

“நோய்வாய்ப்பட்டவரை மருத்துவமனைக்குச் சென்று பார்ப்பது எங்கள் கலாசார வழக்கம்” என்று சொல்லுமளவிற்கு அந்த வழக்கத்திற்கு நாம் பழக்கப்பட்டிருக்கிறோம்.

மருத்துவமனையிலிருந்தவரை அங்கு சென்று பார்க்காமல் விட்டுவிட்டால், அதை ஒருவகை குற்ற உணர்வுடன் பலர் குறிப்பிடுவதையும் கேட்டிருக்கிறேன். அது அப்படியிருக்க, முதுமையின் காரணமாக ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிரமப்பட்டுக் கொண்டிருக்கும்போது, “அந்த முதியவரின் வேண்டுகோள் இல்லாமல் நாமாகவே மருத்துவ - மனைக்கு சென்று பார்க்க ஏன் நினைக்கிறோம்?” என்ற கேள்வி என் உள்ளத்தில் பல தசாப்பதங்களாகவே எழுவது உண்டு.

பொதுவாக ஒரு முதியவர் நலமாக இருந்த காலத்தில் அவருடன் அதிகம் நெருங்கிப் பழகாதவர்கள்கூட அவர் மருத்துவமனைக்குச் சென்றபின்னர், பார்க்கவருகிறேன் என்று அன்புடன் தெரிவிக்கிறார்கள். அது ஏன்? ஒருவேளை அந்த முதியவர் மறைந்தாலும் மறைந்துவிடுவார் - எனவே அதற்கு முன்பு



கனடா முர்த்தி

கண்டதை மீண்டும் சொல்லுகிறேன் - 17

ஒருமுறையாவது சென்று உயிருடன் அவரைப் பார்த்துவிடலாமோ என்ற மறைமுக நினைப்பால் ஏற்படும் ஒருவித பதகளிப்பினால் அவ்வெண்ணம் அவர்களுக்கு வருவதாக இருக்கலாம் என்றும் என் மனதில் தோன்றுவதுண்டு.

பொதுவாகவே பலரும் மருத்துவமனை சென்று நோய்வாய்ப்பட்டவரைப் பார்ப்ப - தென்பது மருத்துவமனையிலிருக்கும் முதியவரின் தனிமையைக் குறைக்கவும், வேறு யாரும் இல்லாத முதியவருக்குத் துணையாக இருக்கவும் என்பதை நான் அறிவேன். நோயுற்ற வயோதிபர் தான் தனித்துவிட்டதாக உணரக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவது அதன் இன்னொரு பக்கம். அன்பு, ஆதரவு, ஆறுதல் ஆகிய - வற்றை ஒருசேர வழங்குவதுதான் பார்க்கச் செல்பவர்களில் பெரும்பான்மையோரின் எண்ணம் என்பதையும் நான் மறுக்கவில்லை. பிரச்சனையான சவாலான காலகட்டத்தில் நன்மனது கொண்ட எவரும் இவ்வாறு நடந்து கொள்ள ஆசைப்படுவார்கள். இதெல்லாம் தெரியாமலில்லை.

ஆனால், சிலரது நோக்கம் வேறானது. இவ்வளவு நாட்களும் அம்முதியவரை அறிந்திருந்தும் பெரிதாக நெருக்கம் கொண்டாடாத அவர்கள் இந்தச் சந்தர்ப்பதை பயன்படுத்தி அவரது குடும்பத்தோடு நெருக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற ரீதியில் காய் நகர்த்துவதைக் கவனித்திருக்கிறேன். இன்னும் சிலர் விடுப்புப் பார்க்கும் நோக்கம் கொண்டவர்கள். படுக்கையிலிருக்கும் முதியவரின் நோய் பாதிப்பு எந்த அளவிற்குப் போயிருக்கிறது என்பதை நேரடியாக கண்டு வரவேண்டும் என்ற குரூர ஆசையொன்றை அவர்களையறியாமல் அவர்களே கொண்டவர்களாயும் இருக்கிறார்கள்.

இப்பேர்ப்பட்டவர்கள் ஒருபுறமிருக்க, நான் அவதானித்த இன்னுமொரு பிரச்சனையையும் இங்கே சொல்லவேண்டும். மருத்துவமனையிலிருக்கும் முதியவர் வெளியேயிருந்து வருபவர்களை காண விரும்புகிறாரா என்ற அடிப்படை விடயத்தை யாரும் சிந்திப்பதாக இல்லை. மருத்துவமனையிலிருக்கும் எல்லா முதியவர்களும் தன்னை மற்றவர் பார்ப்பது குறித்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தமது முதுமையை, இயலாமையை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதில் அவர்களுக்கு சங்கடம் இருக்கிறது. உண்மையில் பல முதியவர்களுக்கு வெளியேயிருந்து வரும் எல்லேரையுமே சந்திப்பதற்கு விருப்பம் இல்லை - ஆனால் அவர்களின் விருப்பைக் கேட்காமலே நாம் அங்கு போய் நின்று கொண்டிருப்போம்.

சந்திக்க வருபவர்களில் பலர், உள்ளேயிருக்கும் முதியவர்களின் சமகால மனநல, உடல்நல உபாதைகள், பிரச்சனைகள் பற்றிய அறிவு இல்லாமலே சென்றிருப்பார்கள். உதாரணத்திற்கு, மருத்துவமனையிலிருக்கும் முதியவர்கள் சிந்திக்கும் திறன் குறைந்த நிலைக்குப் போயிப்பார்கள். தன்னைக் காண வந்திருக்கும் விருந்தாளியை அடையாளம் காண்பதற்கும் அவர்கள் சிலவேளைகளில் சிரமப்படுவது உண்டு. அதெல்லாம் தெரியாத நிலையில், பார்க்க வந்தவரும் “என்னைத் தெரிகிறதா?” என்ற முதல் கேள்வியோடுதான் உள்ளே வருகிறார்.

இதுபோல பல விடயங்கள் இருக்கின்றன. இந்த சிக்கல்களில் இருக்கும் சிக்கல்கள் குறித்து இன்னும் விரிவாக விரித்து விரித்து பல கட்டுரைகள் எழுதலாம். அதற்கு இன்னும் பலவற்றைக் காண வேண்டும் என்ற திறந்த மனத்தோடு பலவற்றையும் அவதானிக்க நினைக்கிறேன். அப்படிக்கண்டதை மீண்டும் சொல்கிறேன். அதுவரை...

இக்கட்டுரையைப் படித்த நீங்கள், “சிகிச்சைக்காக மருத்துவமனையில் படுத்திருக்கும் முதியவரைப் பார்க்கப் போக வேண்டாம்” என்று நான் சொன்னதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். போகாமல் விட்டால் அது ஒன்றும் பாவச் செயல் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அக்கட்டுரையின் அசல் நோக்கமாகும்.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 24வது ஆண்டு இயல்விருது விழா



கனடாவை தலைமையகமாகக் கொண்டிருக்கும் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 24வது ஆண்டு இயல் விருது விழா கடந்த மாதம் 20ம் திகதி ஸ்காபரோ ஜேசி மண்டபத்தில் இடம்பெற்றது. இலக்கியத் தோட்டத்தின் காப்பாளர் பேராசிரியர் அமுது ஜோசெப் சந்திரகாந்தனின் ஆரம்ப உரையும், அமைப்பின் தலைவர் சட்டவாளர் மனுவல் ஜேசுதாசனின் தலைமையுரையும் முதலில் இடம்பெற்றன. சிந்துவெளி ஆய்வாளராகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர். பாலகிருஷ்ணனுக்கு இயல் விருது வழங்கப்பட்டது. மற்றைய ஐந்து விருதுகளையும் பின்வருவோர் பெற்றனர். றஷ்மி (புனைவுப் பரிசு), ப. விக்னேஸ்வரன் (அல்புனைவுப் பரிசு), இளவாலை விஜயேந்திரன் (கவிதைப் பரிசு), ஜெகதீஷ்குமார் கேசவன்



(மொழியாக்கத்துக்கான பரிசு), திருமதி பார்வதி கந்தசாமி (இலக்கியம் மற்றும் சமூகப்பணிக்கான விருது). விருது பெற்றவர்களின் ஏற்புரைகளை அடுத்து இலக்கியத் தோட்டத்தின் செயலாளரான புகழ்பெற்ற எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் நன்றியுரையைத் தொடர்ந்து இரவுப் போசனத்துடன் விழா நிறைவுபெற்றது. (ஒளிப்படங்கள்: ரவி அச்சுதன்)



செக்கிலே சுழன்று வரும் எருது

அரசியல் கட்சிகளுக்கு இடையே அடிக்கடி விசுவாசத்தை மாற்றும் நபர்கள் பெரும்பாலும் சித்தாந்தம் அல்லது கொள்கைகளை விட தனிப்பட்ட ஆதாயத்திற்கு முன்னுரிமை அளிப்பவர்கள். இந்தக் கட்சிமாறல்கள் அரசியல் நிலப்பரப்பை சீர்குலைத்து, உறுதியற்ற தன்மை மற்றும் வாக்காளர்களிடையே நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கும்.

மாறிவரும் அரசியல் நிலைமைகள் அல்லது தலைமைத்துவத்தை மேற்கோள் காட்டுவதன் மூலம் கட்சிமாறிகள் தங்கள் செயல்களை நியாயப்படுத்தலாம் என்றாலும், அவர்களின் நடத்தை பெரும்பாலும் சந்தர்ப்பவாதமாகக் கருதப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தக் கட்சி அதிக நன்மையை அளிக்கிறதோ அந்த கட்சியுடன் இணைவதற்கான விருப்பத்தை பிரதிபலிக்கிறது. இது உண்மையான ஜனநாயக விழுமியங்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மற்றும் வலுவான, நிலையான அரசியல் தளங்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

அடிக்கடி கட்சி மாறுபவர்களுக்கு குறிக்கோள் கொள்கை என்று எதுவும் இருக்கமுடியாது. இவர்களால் சுயமாக எதனையும் சிந்திக்கவும் முடியாது. பெரிதாக எதனையும் சாதிக்கவும் முடியாது. ஒரு இடத்தில் நிற்கமாட்டார்கள். அதே சமயம் ஒரு எல்லையைத் தாண்டிப் போகவும் மாட்டார்கள். ஏதாவது ஒரு தலைமை - யின் கீழ் இயங்கி அத்தலைமையின் வழிகாட்டலின்படி கடினமாக உழைத்து அத்தலைமைக்கு இலாபம் பெற்றுக் கொடுப்பார்கள். தலைமை இவர்கள் மீது இரக்கம் காட்டி ஏதாவது கொடுத்தால் இப்போதைக்கு இதுவே போதும் என்று பெற்றுக்கொண்டு அடுத்த வழிகாட்டலுக்குத் தயாராகிவிடுவார்கள்.

இத்தகையோரை மிகவும் பொருத்தமாக செக்கு மாட்டுக்கு ஒப்பிடுகின்றார் ஒரு தமிழ்ப்புலவர். இன்று நேற்றல்ல - இந்தியா சுதந்திரம் அடைந்த காலப்பகுதியிலேயே இப்பாடலை இவர் இயற்றியுள்ளார். இவர்பெயர் செகவீர பாண்டியக் கவிராச பண்டிதர். 1886 ஆம் ஆண்டில் பிறந்தவர். அந்தக் காலத்திலும் அடிக்கடி கட்சிமாறுபவர்கள் இருந்திக்கிறார்கள் என்பதை அறிய ஆச்சரியமாக உள்ளது.

காலையிலே ஒருகட்சி கரும்பகலில் ஒருகட்சி
கதிரோன் சாயும்
மாலையிலே ஒருகட்சி மறுநாளில் ஒருகட்சி
மாறி மாறி
ஆலையிலே சுழன்றுவரும் அடல்எருதின் தொடர்போல்
அவமா யிந்த
வேலையிலே திரிந்துவரும் வித்தகர்தம் சித்தநிலை
வியப்பே யம்மா



முனைவர் பால. சிவகடாட்சம்

படித்ததும் கேட்டதும்

78

Frequent Party Defectors

Political party turncoats are individuals who frequently switch allegiances between political parties, often prioritizing personal gain over ideology or principles. These defections can disrupt the political landscape, leading to instability and a lack of trust among voters.

While turncoats may justify their actions by citing changing political conditions or leadership, their behavior is often seen as opportunistic, reflecting a willingness to align with whichever party offers the most advantage at a given time. This undermines genuine democratic values and hinders the development of strong, consistent political platforms.

Party-switching is not uncommon, and often, those who do it lack clear principles. They seem unable to think independently or achieve meaningful goals. Though they are not steadfast in their beliefs, they usually won't cross certain lines.

By diligently following the orders of their leaders, they bring some benefits to their superiors. When their leader shows them compassion or rewards them, they accept it graciously, feeling momentarily satisfied, and prepare to follow the next command.

A Tamil scholar, Jegavira Pandiya Kaviraja Pandita, born in 1886, captured this behavior in a poem written during India's independence movement. It is striking to realize that even in those days, political defections were common.



He wrote:

A party in the morning, a party in the afternoon,

A party at sunset, a party in the evening, and a party the next day,

Alternating endlessly—like oxen turning in an oil press—

These wandering politicians are difficult to comprehend.

கிருமிகள் என்றால் ஏதோ கெட்டவை என்ற எண்ணத்தான் பெரும்பாலும் நம்மிடையே உள்ளது. ஆனால் அதுவல்ல உண்மை, கிருமிகள்தான் நம் மூதாதையர் என்றால் நம்பமாட்டீர்கள். இந்த பூமி 4.5 மில்லியன் ஆண்டுகள் வயதானது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி 4.3 பில்லியன் ஆண்டுகளிலேயே உயிரினங்கள் உருவாகத் தகுதியானதாகி - விட்டது பூமி. மேற்கு ஆஸ்திரேலியாவின் கடலுக்கு அடியில் கிடைக்கப்பெற்ற ஒரு பாறையின் படிவுகளில் கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே சைனோ பாக்டீரியாக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றன.

முதன்முதலில் கடலுக்கடியில்தான் பாறைகளில் உள்ள மண் துகள்களில் உண்டான வேதியல் மாற்றங்களால் அமினோ அமிலங்கள் தோன்றி அதன் பின்னர் பல மில்லியன் ஆண்டுகால மாற்றங்களின் காரணமாக புரதங்கள் தோன்றி, அவையும் மாற்றமடைந்து டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ என்ற உயிர்களின் அடிப்படையான புரதங்கள் தோன்றி பின்னர் ஒருகால உயிரினங்கள் உருவாகி இருக்கலாம் என்பது விஞ்ஞானத்தின் கொள்கை. அதிலிருந்துதான் பரிணாம வளர்ச்சியில் Prokaryotes, Eukaryotes, Bacteria, Protozoa போன்றவை பல மில்லியன் ஆண்டுகால மாற்றங்களின் பின்பு உருவாகி - யிருக்கலாம். சுமார் 600 மில்லியன் ஆண்டு களுக்கு முன்புதான் கடல்வாழ் முதுகெலும்பு உயிரினங்கள் தோன்றி இருக்கலாம் என்றும் அதன் பரிணாமத்தில் வந்தவர்கள்தான் நாம் அனைவரும் என்பதும் விஞ்ஞானத்தின் உயிரின் தோற்றம் பற்றிய கருத்தாகும்.

எல்லா உயிரினங்களின் உடலிலும் Microbiomes என்ற நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. மனித உடலிலும் உள்ளேயும் வெளியேயும் இந்த நுண்ணுயிரிகள் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவையாக வாழ்கின்றன. நமது உடலில் உள்ள கலங்களின் எண்ணிக்கை சுமார் நூறு பில்லியன், ஆனால் நுண்ணுயிரிகளோ அதைவிட மூன்று மடங்கு என்கிறது அண்மைக்கால ஆய்வுகள். அமெரிக்காவின் CDC என்ற நோய்களுக்கான மத்திய ஆராய்ச்சி மையத்தின் கருத்துப்படி இந்த நுண்ணுயிரிகள் 90 வீதி தமானவை நமக்குப் பயன்தருவை, ஆனால் கெடுதல் ஏதும் செய்யாத நுண்கிருமிகள் ஆகும். இவை இல்லையென்றால் நாம் உயிர் வாழ முடியாது என்பதும் ஆச்சரியம் தரும் செய்தி.

அண்மைக்கால ஆய்வுகளின்படி வயிற்றுக் - குள்ளேயும் ஒரு மூளையைப் போன்ற நரம்புக் கட்டமைப்பு இருக்கிறது என்பதை நிரூபித்துள்ளனர். இதை GUT-BRAIN AXIS என்ற இருவழி நரம்புத் தொடர்புள்ள மூளைக்கும் வயிற்றுக்குமான மனம்,



மருத்துவர் போல் ஜோசேப்

நலம் காக்கும் கிருமிகள்

உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளோடு நேரடியாக தொடர்புடைய ஒரு பொறிமுறையாகும். இந்த பொறிமுறையை சமன் செய்து, உடல் சமநிலையைப் பேணுவதில் குடலில் உள்ள இந்த GUT-MICROBIOTA என்ற ROBIOTICS நுண்கிருமிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

நமது தோலிலும் வாயிலும் மூக்கிலும், தொண்டை, வயிறு, பெருங்குடல், மலக்குடல், பிறப்பு உறுப்புக்கள் என்று எல்லா இடங்களிலும் இருக்கும் நல்ல நுண்ணுயிரிகள் ஒவ்வொன்றும் வெவ்வேறானவையாகும், அதேபோல ஆளுக்கு ஆள் இவை வேறுபடுகின்றன .

இவை பெரும்பாலும் வெளியிலும் உள்ளேயும் இருந்து நோய்களை உண்டாக்கும் கெட்ட கிருமிகள் நுழைகிறபோது அவற்றை எதிர்கொண்டு போராடும் வல்லமையும் கொண்டவை. அதனால் நமது நோய் எதிர்ப்பாற்றலில் இவை பெரும் பங்காற்றுகின்றன.

ஒரு சிசு தாயின் கருவறையில் இருக்கும்போது இந்த நுண்ணுயிரிகள் சிசுவில் இருப்பதில்லை. பிறக்கும்போது தாயின் பிறப்புறுப்பில் இருந்தும் பின்னர் பால் குடிக்கும்போது தாயின் மார்புக்காம்பிலிருந்தும், மூச்சுக்காற்றிலிருந்தும் நல்ல நுண்ணுயிரிகள் குழந்தைக்கு முதலில் சென்று சிசுவின் ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றுகின்றன. இவை இயற்கையாக சிசுவுக்கு கிடைக்காமல் போவதனாலும், செயற்கையான உணவுகளாலும், செயற்கையான புட்டிப்பால் மற்றும் நுண்ணுயிரிகளை அழிக்கும் மருந்துகளாலும் இன்று குழந்தைகளில் ஒட்டிசம் பெருகி வருவதற்கு ஒரு காரணமாக இருக்குமோ என்ற கோணத்தில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. (குறிப்பு: ஆனால் இன்னமும் தீர்க்கமான முடிவுகள் வெளிவரவில்லை என்பது உங்களின் தகவலுக்காக).

இந்த நல்ல நுண்ணுயிரிகள் நமது உடலில் பல்வேறு காரணிகளால் குறைந்து போகின்றன. உதாரணமாக நமது வாழ்வியல்முறை, செயற்கை ரசாயன மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் முக்கியமாக நாம் அடிக்கடி பல்வேறு நோய்களுக்காக எடுக்கும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கோட்டிசோன் மற்றும் ஸ்டிராய்ட் மருந்துகள் போன்றவை இத்தகைய நலம் தரும் கிருமிகளை அழித்து விடுகின்றன. மீண்டும் அவை வளர நீண்ட காலமாகும். குறிப்பாக வெளி உலகத்தோடும் சுற்றுச்சூழலோடு நமக்குள்ள நேரடி தொடர்பு - உதாரணமாக காற்றோட்டம், உடற்பயிற்சி, சூரியஒளி, இயற்கையான மண் மற்றும் நீர்நிலைகள், காடு, குளம், ஏரி, ஆறு, கடல் போன்றவற்றுடனான தொடர்புகள் அறவே அற்றுப் போய்விட்டதும் இந்த மைக்ரோபியோம் என்ற நல்ல நோய்க்கிருமிகள் நம்மிடையே குறைவதற்குக் காரணிகளாகும்.

மீண்டும் இயற்கை வாழ்வியலுக்குத் திரும்புவது முற்றாகச் சாத்தியமில்லை - யென்றாலும் அவ்வப்போது இயற்கை சார்ந்த இடங்களுக்கு செல்வதும் அவசியமாகிறது. வயிற்றில் உள்ள நல்ல நுண்ணுயிரிகளை பேணிப் பாதுகாக்க நாள்தோறும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், பதப்படுத்தாத உணவுகள் போன்றவற்றை உட்கொள்வது நன்று. கொஞ்சம் பழைய சோற்றில் தண்ணீர் கலந்து கையால் பிசைந்து சிறிதளவு தயிர் சேர்த்து வாரம் மூன்று அல்லது நாளுக்கு நாட்கள் உண்டு வந்தாலே நல்ல கிருமிகளுக்கு ஒரே குவிதான்.

நொதித்த (Fermented), அவித்த (steamed) உணவுகள் உதாரணமாக இட்லி, தோசை போன்றவைகளையும் சிறுதானிய உணவு வகைகளையும் தவறாமல் எடுத்துக் கொள்ளவேண்டும்.

தேர்தல் பட்டாசுகள்

எங்கள் காலத்தில் தேர்தல் கூட்டங்கள், கனல் தெறிக்கும் பேச்சுகள், மாலைகள், இரத்தப் பொட்டுகள் என்று அமோகமாக நடக்கும். ஒவ்வொரு தொகுதியிலும் ஆகக்கூடுதலாக ஐந்து அல்லது ஆறு வேட்பாளர்கள் தேர்தலில் நின்றாலும் இரு பிரதான கட்சிகளுக்கிடையேதான் போட்டி நடக்கும். தமிழரசுக் கட்சி அல்லது கூட்டணி மற்றும் தமிழ் காங்கிரஸ்.

இன்று அப்படியல்ல. யாழ்ப்பாண மாவட்டத்தி - லுள்ள ஆறு அங்கத்துவத்துக்காக மொத்தம் 396 வேட்பாளர்கள் கனம் இறங்கியுள்ளனர். கூட்டணி, முன்னணி என்று எக்கச்சக்கமான கட்சிகள். மனதில் பெயர்கள் நிற்குதில்லை. கூட்டங்கள் இல்லை. மாலைகள் இல்லை. சமூக வலைத் - தளங்களில் பேசிக் கிழிக்கிறார்கள். தமிழ் மக்கள் இத்தேர்தலில் நேர்மையாக நின்று வாக்களித்து சர்வதேசத்துக்குக் காட்ட வேண்டுமாம். ஐம்பது வருடமாக ஒரே பல்லவியைக் கேட்கிறேன். இம்முறை போட்டியிடும் 26 கட்சிகளும் இதைத் - தான் சொல்கின்றன. அவமானமாக இருக்கிறது.

தேர்தல் என்றால் அந்நாட்களில் எமக்குத் திருவிழாதான். எங்கள் ஊர் யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் இருக்கிறது. நான் சிறுவனாக இருந்தபோது ஒரு வட்டாரமாக இருந்த எமது ஊர் பின்னர் மூன்றாக பிரிக்கப்பட்டது.. நாடாளுமன்ற தொகுதிப் பங்கீட்டில் எமது ஊர் நல்லூர் தொகுதிக்குள் வந்தது.

மாநகரசபைத் தேர்தல்கள் கூட்டங்கள் இல்லாமல் அமைதியாக நடக்கும். வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்பார்கள். மதில்கள் முழுவதும் சின்னங்கள் வரைந்திருப்பர். ஸ்ரான்லி கல்லூரியில் மட்டும் வாக்குச் சாவடி இருந்தது. கல்லூரிக்கு முன்னால் வேட்பாளர்களின் அலங்கரிக்கப்பட்ட பந்தல்கள் இருந்தன. தங்கள் ஆதரவாளர்களுக்கு கேக், சாண்ட்விச், சோடா என்று நல்ல சிறுண்டுகள் கொடுத்தார்கள். அம்மாவோடு போன எனக்கும் கிடைத்தது.

எழுபதாம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராசதுரை அவர்களின் பேச்சைக் கேட்பதற்கு சைக்கிளில் கொக்குவில் போனது நினைவில் இருக்கிறது. அடுக்குமொழியில் அழகாகப் பேசினார். எங்கள் ஊர் தமிழரசுக் கட்சியின் கோட்டையாக இருந்தது. ஆதலால் இரகசியமாக காங்கிரஸ் கட்சியின் கூட்டத்துக்குச் சென்று உடுப்பிட்டி மு.சிவசிதம்பரத்தின் பேச்சைக் கேட்டேன். என்ன குரல் அது!


எழுபத்திரண்டில் இலங்கை குடியரசானபோது புதிய அரசியல் சட்டப்பிரதியை தமிழ்ப் பகுதிகளில் கொளுத்தினார்கள். அரசியல் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற கூட்டம் ஒன்றில்



ப. ஸ்ரீஸ்கந்தன்

ஞாபகம்

துளிர்க்கிறதே - 40



பேசிய காசி ஆனந்தன் “..... இவர்களுக்கெல்லாம் இயற்கையாக மரணம் சம்பவிக்காது” என்றார். அந்தக் கூட்டத்தில் காசி ஆனந்தனின் ‘தெருப்புலவர் சுவர்க்கவிகள்’ என்ற நூலை வாங்கினேன்.

எழுத்தியேழில் நடந்த தேர்தலில் நான் ஒரு வாக்காளனாகப் பதிவு செய்யப் - பட்டேன். உதயசூரியன் உதயமாகி இளைஞர்களின் உணர்ச்சிகள் பொங்கிப் பிரவாகித்த காலம். எங்கள் ஊரில் மட்டும் மூன்று பெரிய கூட்டங்கள் நடந்தேறின. வீதிகள் எங்கும் தோரணம் கட்டி ஊர் விழாக்கோலம் பூண்டது. தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், யோகேஸ்வரன் என்று ஒரே கூட்டம். தலைவர்களைக் காண மக்கள் அலைமோதிய காலம் அது.

அரியாலை மத்தியில் நடைபெற்ற கூட்டத்தில் இளைஞர்கள் வரிசையில் நின்று தங்கள் கைகளை கிழித்து அமிர்தலிங்கத்துக்குப் பொட்டு வைத்தார்கள். அதில் சிவசங்கரும் ஒருவர். இதுவே பின்னாட்களில் அவரை பொட்டம்மான் என்று அழைக்கக் காரணமாயிற்று.

மூன்று கூட்டங்களிலும் வண்ணை ஆனந்தன் பேசினார். அழகான ஒரு மண்டையோட்டுக் கதையை சுவைபடச் சொன்னார். “மரம் பழுத்தால் வெளவால் பறந்து வரும்” என்றார். மக்களின் கரகோசம் வாணைப் பிளந்தது. எனக்கும் அவர் சொல்வது சரியாகப்பட்டது. சந்தோசமாக இருந்தது.

அவர் சொல்லிக் கொஞ்ச நாளில் சனம் தான் பல்களில் வந்து இறங்கியது. நாங்கள் இரவு பகலாக ஸ்ரான்லிக் கல்லூரியை துப்பரவு செய்து வீடு வீடாகச் சென்று சமையல் பாத்திரங்கள் சேர்த்தோம். தென்பகுதியிலிருந்து, குறிப்பாக கொழும்பு மற்றும் குருநாகல் பகுதியிலிருந்து தமிழ் மக்கள் குருதி கலந்த துயரோடு வந்திறங்கினர்.

அந்த அகதி முகாமில் பருத்தித்துறை தொகுதி உறுப்பினர் துரைரணமும் எம்முடன் இடங்களைக் கூட்டி துப்பரவுப் பணிகள் செய்தார். முகாமில் வண்ணை ஆனந்தனின் அட்டகாசம்தான் தாங்க முடியவில்லை. மூன்றாம் நாள் அவரை அடிக்காத குறையாக துரத்திவிட்டார்கள். பின்னர் அவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஒரு அகதி முகாம் திறந்ததாக ஞாபகம்.

கூட்டங்களில் தந்தை செல்வா பேசுவதில்லை. கடவுளைக் கண்டவர்கள்போல மக்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிடுவர். தந்தை சொல்கிறார் என்று அமிர்தலிங்கம் தம்பாட்டில் ஏதேதோ சொன்னார். எதிர்கட்சியின் துண்டுப் பிரசுரங் - களுக்கு அடலேறு ஆலாலசுந்தரம் நக்கலும் நளினமுமாக பதில் சொன்னார்.

தலைவர்கள் வரும்வரை பொதுமக்களை கட்டுப்படுத்தி வைக்க பேசிக் கொண்டிருக்கும் வல்லமை படைத்த பேச்சாளர்கள் இருந்தார்கள்.

என்னெனும் இரும்பு மனிதன் இ.மு.வி. நாகநாதனின் பேச்சுப்போல் ஒன்றும் வராது.

எழுபதாம் ஆண்டு பொதுத்தேர்தலில் நல்லூர்த் தொகுதியில் இவர் வேட்பாள - ராக நின்றார். முத்திரைச் சந்தியடியில் இவரது பிரசாரம் நடைபெற்றது. இவரது வீடு பக்கத்தில் இருந்ததால் நடந்தே மேடைக்கு வந்தார். இவரது வாசம் கொழும்பு என்பதால் தமிழ் சரியாக வராது. மேடைக்கு முன்னால் ஆங்காங்கே கும்பலாக நின்றவர்களை முன்னுக்கு வந்து ஒன்றாக இருக்குமாறு நாகநாதன் மைக்கில் அழைப்பு விடுத்தார்.

அவர் சொன்னது இதுதான்: “எல்லோரும் முன்னுக்கு வந்து ஒண்டுக்கு இருங்கோ”

யாழ். இந்துக் கல்லூரிச் சங்கம் - கனடா கலை மரபுரிமைக் குழுவின் 'கலையரசி' - 2024



கனடாவில் இயங்கும் யாழ். இந்துக் கல்லூரிச் சங்கத்தின், கலை மரபுரிமைக் குழுவின் ஏற்பாட்டிலான 'கலையரசி' விழா கடந்த மாதம் 6ம் திகதி மார்க்கம் தியேட்டரில் இடம்பெற்றது. நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டவாறு உரிய நேரத்தில் விழா ஆரம்பமானது. சங்கத் தலைவர் திரு. சா. குகதாசனின் தலைமை உரையை அடுத்து பிரதம விருந்தினராகப் பங்கேற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவப் பீடாதிபதி டாக்டர் ராஜசூரியர் சந்திரகுமாரன் இன்றைய காலத்தில் புலமும் நிலமும் இணைந்து ஆற்ற வேண்டிய பணிகளை சுருக்கமாக எடுத்துக் கூறினார். தமிழர் மரபுகளை எடுத்தியம்பும் வகையில் முத்தமிழ் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்று அவையோரின் பலத்த வரவேற்பைப் பெற்றது. நிகழ்வின் சில ஒளிப்படங்களை இப்பக்கத்தில் பார்க்கலாம். (ஒளிப்படங்கள்: ஜயா4u)





34வது ஆண்டு பூர்த்தி மலருக்கான ஆக்கங்களை வேண்டுகிறோம்



1991 பெப்ரவரி மாதம் 5ம் திகதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் இதே திகதியில் தவறாது வெளிவந்து கொண்டிருக்கும் தமிழர் தகவல், இன்னும் இரண்டு மாதங்களில் - எதிர்வரும் ஜனவரி மாதத்தில் 34 ஆண்டுகளை நிறைவு செய்யவுள்ளது. இதனை முன்னிட்டு 34வது ஆண்டு பூர்த்திமலரை வரும் புத்தாண்டின் முற்பகுதியில் வெளியிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது. மலரில் இடம்பெறுவதற்கான ஆக்கங்களை படைப்பாளிகளிடம் வேண்டுகிறோம். தகவலை அடிப்படையாகக் கொண்ட கட்டுரைகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அனுப்பலாம். கவிதை, சிறுகதை, நாவல் போன்ற படைப்பிலக்கியங்கள் தமிழர் தகவலில் இடம்பெறுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். எதிர்வரும் நவம்பர் மாதம் 23ம் திகதி சனிக்கிழமை வரை ஆக்கங்கள் ஏற்கப்படும். மின்னஞ்சல் அல்லது தபால் வழியாக ஆக்கங்களை அனுப்பலாம். மேலதிக விபரங்கள் தேவைப்படின் 416 920 9250 இல் உங்கள் பெயரையும், தொலைபேசி இலக்கத்தையும் விபரமாகப் பதிவு செய்தால் தாமதமின்றி தொடர்பு கொள்ளப்படும். தபால் முகவரி: P.O. Box -3, Station - F, Toronto, ON. M4Y 2L4, Canada. மின்னஞ்சல் முகவரிகள்: tamilsinfo@sympatico.ca, thiruthiru@sympatico.ca

ஒன்ராறியோவில் மருத்துவப் படிப்புக்கு வெளிநாட்டு மாணவருக்குத் தடை

ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள மருத்துவ கல்லூரிகளில் 2026ம் ஆண்டிலிருந்து வெளிநாட்டு மாணவர்களை முழுமையாக தடை செய்வதென ஒன்ராறியோ முதலமைச்சர் டக் ஃபோர்ட் கடந்த மாத இறுதியில் அறிவித்தார். இதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

ஒன்ராறியோவிலுள்ள மருத்துவ கல்லூரிகளில் 95 வீதமான இடம் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள - வர்களுக்கு ஒதுக்கப்படுமெனவும், மிகுதி ஐந்து வீதம் கனடாவில் மற்றைய மாகாணங்களில் இருப்பவர்களுக்கு ஒதுக்கப்படுமெனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

அதேசமயம், ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விச் செலவை அரசாங்கமே பொறுப்பெடுக்கும் எனவும், ஒன்ராறியோவின் நிலவும் மருத்துவர்கள் தட்டுப்பாட்டை நீக்குவதற்காகவே இந்த நடவடிக்கை எனவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் வரியிறுப்பாளர்களின் பணம் எமது பிள்ளைகளுக்கானது” என்று குறிப்பிட்டுள்ள மாகாண சுகாதார அமைச்சர் சிவிலியா ஜோன்ஸ், “எங்கள் பிள்ளைகளுக்கே எல்லாவற்றிலும் முன்னுரிமை” என்றும் தெரிவித்துள்ளார்.

கனடிய மத்திய அரசு நிரந்தர குடியிருப்பாளர் மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையில் வெட்டு ஏற்படுத்திய மறுநாள் ஒன்ராறியோ மாகாண அரசு மருத்துவக் கல்வி தொடர்பான அறிவிப்பை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய உதைபந்தாட்ட அணியில் இலங்கைத் தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை



பிஃபா உலகக்கோப்பை 2026க்கான தகுதிகாண் சுற்றில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த மாதம் சீனாவுக்கு எதிராக இடம்பெற்ற ஆட்டத்தில், 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை தனது முதல் கோலை அணிக்காக பெற்றுக்கொடுத்துள்ளார். நிஷான் வேலுப்பிள்ளை 2019 முதல் ஆஸ்திரேலியாவில் எடலெய்ட் யுனையெட் அணிக்காக விளையாடி வருகிறார். பிஃபா உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து பின்னடைந்து வந்த நிலையில், அணியின் மேலாளராக புதிதாக பொறுப்பேற்ற டோனி போயாவிச் சீனாவுக்கு எதிரான போட்டியில் நிஷான் வேலுப்பிள்ளையை அணிக்குள் இணைத்துக்கொண்டார்.

ஆஸ்திரேலிய அணிக்காக மாற்று வீரராக போட்டியின் 83ஆவது நிமிடத்தில் களம் நுழைந்த நிஷான் அடுத்த 7 நிமிடத்தில் தனது அறிமுக போட்டியில் முதல் சர்வதேச கோலை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.

தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்

THE INTERNATIONAL CENTRE | இன்ரர்நஷனல் சென்ரர்

6900 Airport Road, Mississauga, Ontario L4V 1E8

மாவீரர் தூயிலும் இஸ்ஸம்

மாவீரர் நாள்

நவம்பர் 27-2024 - புதன்கிழமை

ஏங்களுக்காகத் தந்திர மஜ்லுக்காகத் தந்திரத் தேசியத்திக்காகத்
தமது உயிரை ஈந்த மாவீரர்களை வளர்ப்பும் மார்பும் வளக்க திகழே

Tamil National Heroes Day

To Remember Our Heroes' who Sacrificed their Life for us, for Our Treasured Land and Tamil Nationalism

கனடா
நினைவெழுச்சி அகவம்

கனடா
நினைவெழுச்சி அகவம்

ரொறன்ரோ

27-11-2024

THE INTERNATIONAL CENTRE

6900 Airport Road
Mississauga
ON L4V 1E8

கனடா தமிழர் நினைவெழுச்சி அகவம்

வழமைபோன்று ஒரே இடத்தில் மூன்று நிகழ்வுகள்

1 ஆம் நிகழ்வு: காலை 7:00 மணி

2 ஆம் நிகழ்வு: மதியம் 1:00 மணி

3 ஆம் நிகழ்வு: மாலை 6:00 மணி

மொன்றியல்

27-11-2024

புதன்கிழமை

மாலை 5:00 மணி

Le Château Royal
3500 Bd du Souvenir,
Laval, QC H7V 1X2

ஒட்டாவா

27-11-2024

புதன்கிழமை

மாலை 5:30 மணி

Nepean Sportsplex - Hall A
1701 Woodroffe Ave,
Nepean, ON K2G 1W2

Tell: 647-619-3619 mail: ctro@tamilremembrance.com / www.tamilremembrance.com / www.facebook.cm/tamilremembrance



Medcentre Health

Synchronizing Health Sectors

Medcentre Urgent Care (Walk-In Clinic & Urgent Care Centre)

Our "Markham McNicoll Urgent Care Centre (MMUCC)" (unit 11) got restructured and moved to Unit-7, in the same building (2901 Markham Road, Scarborough, ON M1X 0B6) as "Medcentre Urgent Care".

- * It has better organization, better customer care, and a bigger clinic with more examination rooms.
- * The doctors & professional staff who worked in the former MMUCC are working at the new clinic.
- * Daily **2 or 3 doctors** working on site.
- * **Dr. Kenneth Bonnah, Dr. Taran Boparai, Dr. David Haile, Dr. Hunaina Mirza & Dr. Annie Hadi are working at our centre.**
- * **Open all 365 days of the year, including Statutory holidays.**
- * We cater patients who don't have a family doctor & also provide a doctor's appointment as quickly as possible in an urgent situation.
- * "Urgent Care Centre" for non-life-threatening emergencies & a Walk-In clinic for common medical conditions.
- * **Same-day appointments can be booked** online at our website from 12 am.
- * Walk-in patients accepted as well.

Medcentre Women's Health Care

Our former "Markham McNicoll Women's Health Care Clinic (MMWHC)" is now functioning as "Medcentre Women's Health Care" at Unit-7 in the same place as before.

Dr. Jasleen Grewal MD, CCFP a certified Family Medicine Specialist, and has a Special interest in Women's Health Care is working with us since the inception of this clinic in 2022.

* **Services:**

- Preventive Women's Health – **Pap Test**
- Testing & treatment of Sexually Transmitted Infections (STI)
- Vaginal discharge
- Genital Wart Treatment
- All types of Contraception (Birth Control) Counselling
- IUD / IUS Counselling, Insertion & Removal
- Nexplanon Implant Counselling, Insertion & Removal
- Various **women-related medical concerns**

Centralized new Phone Number: 416-297-7777
Medcentrehealth.com or medcentreurgentcare.com

**2901 Markham Road (Markham & McNicoll intersection),
Toronto, ON M1X 0B6**



வானிலை
கணிக்கக்கூடியது
ஆனால்
உங்கள் எதிர்காலம்
அப்படியல்ல
எங்கள் நோக்கம்
உங்கள்
எதிர்காலத்தை
பாதுகாப்பது



AJITH SABARATNAM
INSURANCE & INVESTMENTS INC.

LIFE INSURANCE

CRITICAL ILLNESS

DISABILITY INSURANCE

NON-MEDICAL INSURANCE

SUPER VISAS

RRSP & RESP

**WE TRULY CARE
FOR YOU &
YOUR LOVED ONES!**

☎ 647 401 5800 🌐 ajithinsurance.ca

✉ ajithsaba@gmail.com

10 Thornmount Dr, Scarborough, Ontario M1B 3J4





FUNERAL HOME
& CREMATION CENTRE

Serving the Tamil Community OF GREATER TORONTO

உங்கள் உறவொன்றை பிரிந்து தடுமாறும் வேளையில் இறுதி நிகழ்வுகள் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அனுபவத்துடன் கூடிய அன்பான சேவையை வழங்குகின்றோம்.



At Need Funeral Arrangements

We provide a full range of service to families who have experienced a loss of a loved one, including:

- Vistation • Funeral & Memorial Service
- Reception • Burial • Cremation

மார்க்கம், மற்றும் மிசிராகா நகரங்களில் எமது சேவை



Christeen Seevaratnam
416-258-6759



Vilosanan Sivatharman
Funeral Director
416-993-0826

இறுதிச் சடங்கை நடத்துவதற்கான செலவை முன்கூட்டியே திட்டமிடலாமா?

Pre-Arranging: A Wise Choice...

FINANCIAL BENEFITS

- Lock in the cost at today's prices
- Convenient time payments
- Insured against early death

EMOTIONAL BENEFITS

- Letting your family know your wishes
- Peace of mind to you & your family
- Relieve the added stress & burden

8911 Woodbine Ave, Markham, ON, L3R 5G1
www.chapelridgefh.com • Email: info@chapelridgefh.com

A caring part of our community



5551 Markham Road, Suite 151
Toronto, ON. M1X 0A6
 (Markham & Steels - Red Building)
 Srisakthijewellery1@gmail.com
B: 416 755 0559 C: 416 625 6677



**AIR & SEA CARGO,
 WORLDWIDE COURIER**

416-291-3232
 info@tvscargo.com
 www.tvscargo.com
 3351 Markham Rd, Unit 113
 Scarborough, ON M1X 0A6

A1 Studio At GTA Square

Rudy Ruthran

**GTA Square, 5215 Finch Ave East,
 #103, Toronto, M1S 0C2.**

rudyruthran@gmail.com
 Tel: 416-587-5583



NATHAN SRITHARAN
 Barrister & Solicitor, Notary Public

305 Milner Ave.
 Suite #309
 Toronto, Ontario
 M1B 3V4
 (Milner / Markham)

Tel: 416-499-2760
 Fax: 416-499-6534
 E-mail: sritharan@nathanlaw.ca

JRB GROUP CORPORATION

**Loans, Mortgages, Insurance, Visa,
 Real Estate, Master Card, Credit Counselling**

Best rate
 Mortgage
 Arranged

Almost
 All Services
 Available

Business Loans 25K to 500,00

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அல்லது ஆரம்பிக்கப்படவுள்ள
 சகல வர்த்தகர்களுக்குமான சிறப்பான சேவை!



R. R. Rajkumar B. Com (Hons), MBA

647-289-6164 / 416-655-5577

Build Your Dream Home

SABESAN'S CHOICE

**We build 10,000sq. feet (minimum)
warehouse from 139.00 per sq.feet.**

- **400 Kilometre per hour
Wind resistance.**
- **Termite Proof**
- **Compare traditional Building
Energy Savings.**
- **Mould Proof**
- **Sound Resistance**
- **Roof Top Greenhome**

**உங்கள் வீட்டுடன்
இணைந்ததாக
மேலதிக இருப்பிட
வசதியை ஏற்படுத்த
விரும்புகிறீர்களா?
எம்முடன் தொடர்பு
கொள்ளுங்கள் !**



Sabesan

விருது பெற்ற தொழிற்றுறை நிபுணர்

416.605.1990

kgsabesan@hotmail.com

KEV TAX

KNOWLEDGE & EXPERIENCE IS VITAL

www.kevtax.com

- * CORPORATE INCOME TAX
- * BOOKKEEPING & ACCOUNTING SERVICES
- * PERSONAL INCOME TAXES
- * QUALITY SERVICE WITH REASONABLE FEES
- * FREE YEAR-ROUND CUSTOMER SERVICE
- * CORPORATE AND SOLE PROPRIETORSHIP BUSINESS REGISTRATION

SENIORS / WELFARE RECIPIENTS
ALL RETURNS INCLUDE EFILE SERVICE

FREE
EFILE
SERVICE

Ganthiy Selvarajah
(B.A. Sri Lanka)

TEL: **416.841.1866**
FAX: **1.888.841.8829**

kevtax.ganthiy@gmail.com



வீடு | வணிகம்

★ வாங்க ★ விற்க ★ வாடகைக்கு...

Residential | Commercial

★ BUY ★ SELL ★ LEASE

List
your property
with me...

- FREE** - Home Evaluation
- FREE** - Home Staging
- FREE** - Professional Photography
- FREE** - Social Media Marketing



பலாவி வீதி உரும்பிராயில் பயன்தரு
தென்னை மரங்கள், பூங்கன்றுகள்
வீட்டுடன் கூடிய 18 பரப்புக் காணி
விற்பனைக்கு உண்டு. மேலதிக
விபரங்களிற்கு
கருணா 1647-685-5269

**CALL YOUR
PROFESSIONAL
SERVICE**

Rave

P. Raveenthiran

BROKER

Dir: 416-567-2462

Email: realtor.rave@gmail.com



HomeLife/Future
Realty Inc., Brokerage
205-7 Eastvale Dr., Markham ON, L3S 4N8
Bus: 905.201.9977





Financial Services

42 YEARS IN BUSINESS

KASI **THIRU**

M. KASIPPILLAI & SONS INC.

3228 Eglinton Ave. E., Suite #3, Scarborough, Ont. M1J 2H6
Tel.: (416) 267-8221 Fax: (416) 267-0620



ABBIRAMI
CATERING AND TAKE OUT SERVICE

அபிரமியின்
வாரையலை
விந்ந்து

Tel: (416) 266-5372
2619 Eglinton Ave. East,
Scarborough, Ont M1K 2S2
(Between Brimly & Midland)



பந்தல் சேவை

Special Event
Tents Service†
416-606-5284



Babu Florist Ltd.
6055 Steeles Ave, Unit C114, Scarborough, Ontario. M1X 0A7

Temple, Wedding, Funeral & Others
Indian Malai & Jasmine Flowers Available

Call : M.Babu
416-754-8282

www.babuflorest.com Email : info@babuflorest.com



BAYVIEW HOMES DESIGN LTD.
Dream Becomes Reality

Building Permits
Minor Variance
Lot Severance
Legal Basement
Project Management

Kathir
416 856 6900
Subramaniam
Kathirgamanathan P.Eng.
BCIN 45205
email: kathirhomes@gmail.com



சிவன் சிவ. ஜனார்த்தன குருக்கள்

647-449-6542
aarthananyathu@gmail.com
aarthanan@hotmail.com



KANAGAAMBIKAI GOLD HOUSE

We Sell
• Singapore Jewellery
• Finest Quality 22K Gold
• Diamonds/ Birth Stones/ Jewellery/ Watches

We Provide
• Jewellery Repairs
• Gold Items

3160 EGLINTON AVE., E., UNIT #3,
SCARBOROUGH, ON M1J 2H4 **Tel: 416-269-7197**



8 Shadlock St Unit #6,
Markham, ON L3S 3K9 **Tel : 416-321-7552**

INDRAN SWEET & Ice Cream

Canada has witnessed a significant increase in international students applying for asylum. This trend has caught the attention of government officials and raised concerns about the potential misuse of student visas. The surge in asylum claims from international students has prompted discussions about the integrity of Canada's immigration system and its impact on the country's educational institutions.

The Canadian government has responded to this trend by implementing new measures to manage the influx of international students. These measures include reducing the number of study permits issued and tightening regulations for work permits for spouses of international students. The goal is to balance Canada's welcoming reputation for international students with concerns about housing and public service.

The number of international students applying for asylum in Canada has increased dramatically. In 2023, a total of 13,075 students with study permits made asylum claims. This figure is more than double the 5,290 claims seen in 2022. The trend shows a significant jump from previous years, with only 2,230 claims recorded in 2018.

The rise in asylum claims from international students is not a sudden phenomenon. There has been a gradual increase over the years, with some fluctuations. In 2019, the number of claims rose to 4,040 before dropping to 3,065 in 2020 due to the global pandemic. The figures then began to climb again, reaching 3,425 in 2021.

Immigration Minister Marc Miller has described the increase in asylum claims as an "alarming trend." The Canadian government is studying the issue of international students making asylum claims.

There are concerns that some individuals may be using the international student program as a "backdoor entry into Canada." This misuse often involves attempts to lower tuition fees. The government is calling on post-secondary institutions to improve their screening and monitoring practices to prevent such abuses of the system.

August 2023 saw the highest number of asylum claims from international students. During this month, 1,785 individuals on student visas or study permit extensions applied for refugee status in Canada. This peak highlights the urgency of addressing the issue and implementing effective measures to manage the situation.

Alarming Trend of More International Students Seeking Asylum

Prime Minister Justin Trudeau has stated that Canada has a moral obligation to offer asylum to those fleeing violence and persecution. However, he also emphasized the importance of ensuring that the system is not being misused. The government is working to strike a balance between these two priorities.

Under Canadian law, anyone seeking asylum in Canada is entitled to fair treatment. However, there is no guarantee that a claimant will be allowed to stay in the country. Each asylum claim is decided individually, based on the evidence and arguments presented, and must comply with Canadian immigration laws.

One factor contributing to the issue is the significant difference in tuition fees between domestic and international students. According to Statistics Canada, Canadian students pay an average of \$7,300 to \$7,600 in yearly tuition fees. In contrast, international students paid over \$23,000 in 2023, while international undergraduate students' annual tuition can exceed \$40,000. The Canadian government announced a reduction in the number of study permits issued. In 2024, the government plans to cap levels at 35% below previous intake levels. This measure aims to manage the influx of temporary residents and alleviate strains on housing and public services.

The government has announced additional cuts to international student permits for 2025. Canada plans to issue 437,000 study permits in 2025, which is a 10% reduction from the 485,000 permits issued in 2024. This number will remain stable in 2026, maintaining the same intake levels.

The federal cap on international students is part of a broader strategy to manage Canada's temporary resident population. The government aims to reduce the number of temporary residents from 6.5% of the total population to 5%. This measure is designed to address concerns about the rapid population growth and its impact on various sectors.

Immigration Minister Marc Miller has called on universities and colleges to play their part in addressing the issue. He has urged these institutions to improve their recruiting and admitting practices. This call for action emphasizes the shared responsibility between the government and educational institutions in managing international student intake.

(Contd. on page 30)

வாழ்வது சுகமாகி விட்டது. ஆனால் வாழ முடியாத நிலைக்கு வந்து விட்டோம்.

ஒரு காலத்தில் உணவு, உடுதுணி, இருப்பிடம், கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு என்ற அடிப்படைத் தேவைகள் இருந்தன.

இதில் பொழுதுபோக்கு என்ற அம்சத்திற்கான செலவு மிகவும் குறைவாக இருந்தது. சிலசமயம் இல்லையெனவும் கூறலாம்.

ஆனால் இன்றைய வாழ்க்கை யுகத்தில் பொழுதுபோக்கு என்ற அம்சத்திற்காகச் செலவழிக்கும் தொகை அதிகரித்துச் சென்றதனால் பல குடும்பங்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றன.

காலத்துக்குக் காலம் புதிது புதிதாக வரும் இலத்திரனியல் சாதனங்களால் அவற்றை தமது சக்திக்கு மீறி வாங்க முற்பட்டு கடன் சக்கரத்தில் அகப்பட்டு நிம்மதியைத் தொலைக்கும் குடும்பங்கள் பல.

இந்த நிம்மதி இழப்புக்கான பிரதான காரணம் - தமக்காக வாழாமல் பிறருக்காக வாழ்வது - அதாவது பிறரைப் போலத் தாமும் பகட்டாக வாழவேண்டுமென்று வெளித்தோற்றத்திற்கு மயங்குதல்.

மேல்நடுத்தரக் குடும்பங்கள் பலவற்றைப் பார்த்திருக்கிறேன். வசதிகள் நிறைந்த வறுமை வாழ்க்கையில் வாழ்கின்றனர். இதற்கு என்ன காரணம். வெளிநாட்டுக் காசில் மாபிள் பதித்த, ரெஹோசா பதித்த தரைகள், இணைந்த குளியலறை, வகைவகையான இலத்திரனியல் பொருள்கள், கார், ஆளுக்கொரு மோட்டார் சைக்கிள், இடையிடையே பிறஸா, கே.எல்.சி என வசதியாக வாழ்கின்றனர்.

நாமென்ன குறைந்தவர்களா? நாமும் அது போல வாழ வேண்டுமென வாழ முற்படுகின்றனர். அதுதான் வாழ்வது சுகமாகி விட்டது. ஆனால் வாழ முடியாத நிலைக்கு வந்துவிட்டோம் என விபரித்தேன்.


அண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவரும் மனைவியும் உயர் சம்பளம் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்கள். தமது அலுவலகத்தில், வங்கிகளில் பெறக்கூடிய உச்ச கடன்களையெல்லாம் பெற்று யாழ்ப்பாண புறநகரச் சூழலில் காணி வாங்கி ஆடம்பரமாக வீடு கட்டி கார் வாங்கி உலகின் அதிநவீன இலத்திரனியல் பொருள்களையெல்லாம் வாங்கி வசதியான வாழ்க்கையை அமைத்தனர்.

அவர்களது காரின் நான்கு ரயர்களது பூக்களும் தேய்ந்து கார் வழுக்கும் தன்மையாகி விட்டது. உடனேயே ரயர்களை மாற்றுங்களைப் போக்குவரத்துப் பொலிசார் அறிவுறுத்தி இருந்தார்கள். ரயர்களை மாற்ற 2 இலட்ச ரூபா தேவை. தனது நான்கு நண்பர்களிடம் தலா 50,000 ரூபாப்பட கடன் வாங்கி மற்றினார். இப்போது இரண்டு இலட்ச ரூபா மேலதிகக் கடனும் அவரைத் துரத்த ஆரம்பித்து விட்டது.



வேதநாயகன் தபேந்திரன் (இலங்கை)

எமக்காக வாழ்வது....



இங்கு கார் வாங்கி நிம்மதி கெட்ட குடும்பங்கள் பல. ஆனால் அடுத்தவருக்குக் காட்டிக் கொடுக்காமல் கண்ணியமாக வாழ்கின்றனர்.

கடன் என்பது வாழ்க்கைக்குத் தேவையானது. ஆனால் உழைத்துக் கட்டக் கூடிய கடன் தான் ஒருவரை வாழ வைக்கும்.

நாடுகளின் அரசாங்கங்கள் வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போது பற்றாக்குறையுள்ள வரவு செலவுத் திட்டத்தைத் தான் சமர்ப்பிக்கின்றன. வருமானம், செலவு சமநிலையில் வரக்கூடிய வரவு செலவுத் திட்டங்களையோ செலவிலும் கூடிய வரவு உள்ள வரவு செலவுத் திட்டத்தையோ சமர்ப்பிப்பதில்லை.

பற்றாக்குறையுள்ள வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதன் மூலமாகவே பொருளாதாரம் வளரும். பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு வருமான வழிகளைக் கண்டுபிடித்தல், தேவையான - வற்றுக்காகக் கடன்படுதல் போன்றவற்றைச் செய்வார்கள்.

இதன் மூலமாகவே புதிதாக உருவாக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக நிதியை ஒதுக்குவார்கள். இதனால் நாடு வளரும். ஆகவே கடன்படுதல் என்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையானது.

அதுபோல் தனிமனித குடும்பங்களது வளர்ச்சிக்கும் கடன்படுதல் தேவையானது.

மாத வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாது போனால் எழும் பற்றாக்குறைக்காக கடன்படத்தான் வேண்டும். அளவறிந்து கடன்படுவோரும் பட்ட கடனை வருமானம் வரும்போது உடனே கொடுப்பவர்களும், பெரிதாக, நடுத்தரமானதாக, சிறிதாகப் பலவழிகளில் வருமானம் கிடைக்கும் வழிவகைகளை உருவாக்குபவர்கள் வாழ்க்கையில் வெற்றிகரமான -வர்களாக இருப்பார்கள்.

மாறாக ஓரிடத்தில் கடன் இருக்கக் கூடியதாக வேறு ஒரு இடத்தில் கடன் வாங்குபவர்களோ, வருமான வழிகளை உயர்த்தாதவர்களோ கடன் சக்கரத்தில் மூழ்கித் தமது நிம்மதியை இழப்பார்கள். மனைவி பிள்ளைகளும் நிம்மதி இழந்து வாழ்க்கையைத் தொலைப்பார்கள்.

பாலன் பஞ்சம் பத்து வருசம். இது எமது முன்னோர் எமக்குத் தந்த அனுபவமொழி. அதாவது பிள்ளைகள் வளரும் காலத்தில் அவர்களது பலவித தேவைகள் அதிகரித்து குடும்பத்தின் செலவுச் சுமை கூடிவிடும். அதனால் எல்லாவிதத் தேவைகளையும் சரியாக நிறைவேற்ற முடியாமல் போகும் பணப்பஞ்சம் உணவுப் பஞ்சம் வரும். இதனால் பெரிதும் கஸ்டப்படுவார்கள்.

இந்தப் பத்து வருட காலத்தைத் தாண்டினால் பிறகு பொறுப்புணர்ந்து பிள்ளைகளும் வளர்ந்திருந்தால் சுபீட்சமான ஒரு வாழ்க்கை கிடைக்கும்.

மற்றவர்கள் எம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ? என்ன கதைப்பார்களோ என நினைத்து எமது சுயத்தை இழப்பவர்கள் பலர்.

எமக்காக நாம் வாழ்வோம். இருக்கின்ற வசதிகளை வைத்துக் கொண்டு வசதியாக வாழ்தலே உண்மையான பணக்கார வாழ்க்கை. சொர்க்கமும் நரகமும் வேறெங்கோ இல்லை. எமது மனதில் தான் இருக்கின்றது.

Ranjan Francis Xavier
Sales Representative

Direct: **416.816.1220**
Office: 416.284.5555
Fax: 416.284.5727
Email: francisranjan@hotmail.com



HomeLife Galaxy REAL ESTATE LTD.
210-80 Corporate Dr., Toronto, ON, M1H 3G5
Brokerage Independently owned and operated



Sweets Snacks Party Supplies

HOME MADE PRODUCT OF CANADA

SULASIE
SWEETS & FOODS

100% VEGETARIAN

SRI LANKAN & INDIAN SWEETS MANUFACTURERS & DISTRIBUTORS
HOME MADE SWEETS & SNACKS WHOLESALE & RETAIL

3011 Markham Road, Unit 57, Scarborough, ON M1X 1L7
Tel: **416.879.2725 / 416.712.2020**
www.sulasiefoods.com | sulasiefoods | sulasiefoods@gmail.com

Plan to open all Toronto's libraries seven days a week by July 2016

All of Toronto's public libraries will be open seven days a week by July 2026, in an expansion of hours that will provide more access to facilities and programs across the city.

Flanked by city councillors and library officials, it was announced last Sunday of last month by Mayor Olivia Chow at Wychwood Library, which is currently closed on Sundays, but is one of the

branches that will have additional hours starting in September 2025.

"I love our libraries. Torontonians love our libraries. Libraries are not just places to read, to imagine, or to form communities. It's a place to give people a sense of belonging," Chow said of the announcement, which was a key pledge during her 2023 election campaign.



Real estate excellence, every time.

Rajmogan Selliah

Sales Representative

Direct: **416 569 3200**

Email: srajmogan@gmail.com

Buy | Sell | Lease | Invest

210 - 80 Corporate Drive,
Toronto, ON M1H 3G5

Office: 416 284 5555



Residential, Commercial and Investment Properties

கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவத்தின் அறிவித்தல்கள்

மிலிஸாகா 6900 ஏர்போர்ட் வீதியிலுள்ள இன்டர்நா'னல் சென்ரரில் இவ்வருட மாவீரர் நினைவெழுச்சி நாள் இடம் - பெறவுள்ளது. மாவீரர் நாளை முன்னிட்டு கனடிய தமிழர் நினைவெழுச்சி அகவம் பின்வரும் அறிவித்தல்களை விடுத்துள்ளது. “கனடிய மண்ணுக்கு அண்மையில் வருகை தந்த மாவீரர்களின் குடும்பத்தினர் மற்றும் தற்போது புதிய முகவரியில் வாழும் மாவீரரின் குடும்பத்தினர் ஆகியோர் தங்களது முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களை 647 619 3619 இலக்கத்துக்கு அறிவிக்கவும். மின்னஞ்சல்

முகவரி உவசமுனுவயஅடைசநஅநஅடிசயஉந.உழஅ மாவீரர் பெற்றோர் குடும்ப மதிப்பளிப்பு நினைவேந்தல் இந்த மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணி முதல் மதியம் 2 மணிவரை ஸ்காபரோவில் 3840 பிளஞ்ச் கிழக்கு வீதியிலுள்ள மெற்றோபொலிற்றன் மண்டபத்தில் இடம்பெற - வுள்ளது. மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர், உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், தன்னார்வத் தொண்டர்கள் அனைவரையும் இந்நாளில் ஒன்றிணைந்து பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

(03ம் பக்கத்திலிருந்து)

இலங்கையில் அலங்கோல அரசியல்...

முதன்முறையாக ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி எனப்படும் ஜே.வி.பி. 22 தேர்தல் மாவட்டங்களிலும் களமிறங்கியுள்ளது. கடந்த மாத ஜனாதிபதித் தேர்தலில் 106 தொகுதிகளில் வெற்றி பெற்ற இக்கட்சி இந்த மாத பொதுத்தேர் - தலில் இலகுவாக 113 ஆசனங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையை பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் ஒரு டசினுக்கும் அதிகமான ஆசனங்களை அநூர குமார திஸ்ஸநாயக்கவின் அணி கைப்பற்றுமென எதிர்வு கூறப்படுகிறது. சுமந்திரவின் சதித்திட்டங்களால் பிளவுபட்டிருக்கும் தமிழரசு கட்சி துண்டு துண்டாகி நிற்பதால் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை - யிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கான ஆதரவு இங்கு அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

(Contd. from page 27)

Alarming Trend of....

In addition to reducing study permits, the government has introduced new restrictions on open work permits for spouses of international students. The new measures limit work permit eligibility to spouses of master's degree students whose programs last at least 16 months. This change aims to further regulate the influx of temporary residents.

Between January 1 and August 31, 2023, Canada received a total of 119,835 refugee claims. Of these, 12,915 were from individuals on study permits or

study permit extensions. Specifically, 11,605 claims came from those on study permits, while 1,310 were from those on study permit extensions.

Asylum claims from international students have surged, rising from 1,515 in 2018 to 12,915 in the first eight months of 2023—a 600% increase. August 2023 saw the highest number of claims, with 1,785 students applying for refugee status. This trend underscores the growing pressure on Canada's immigration system.



YOUR PARTNER IN
MORTGAGES



Dirresh Krishna, MBA, CMA, AMP
Mortgage Specialist (Lic #M08007487)
Tel: 416.819.4373
accent@rogers.com

Ragavan (Raga) Ramanathan, AMP
Mortgage Specialist (Lic #M13000685)
Tel: 416.579.7533
raga_ram@yahoo.com

316 - 885 Progress Ave., Toronto, Ontario. M1H 3G3
Tel.: 416.439.3333 • Fax: 416.439.3336



CALL 416 - NANTHA 1 ext. 1
416 - 626-8421 ext. 1

FEEL GOOD
Taste Together



**INDIAN / CEYLON
TAMIL RESTAURANT IN GTA**

Kipling & Steeles

(416-NANTHA-1 Ext. 2)

#18 - 5010 Steeles Ave W Etobicoke,
ON M9V 5C6

Warden & Finch

(416-NANTHA-1 Ext. 3)

Bridlewood Mall #106 - 2900 Warden Ave,
Scarborough, ON M1W 2S8

Middlefield & Steeles

(416-NANTHA-1 Ext. 4)

#2 - 2002 MiddleField Rd
Markham, ON L3S 1Y5

(Beside Fresh Food City Super Store)

(416-NANTHA-1 Ext. 5)

#8 - 2200 Brock Rd,
Pickering, ON L1X 2R2

Food Court - 6, Majestic City

(416-NANTHA-1 Ext. 6)

2900 Markham Rd, Scarborough, ON M1X 1E6



416 - NANTHA 1 | 416 - 626-8421

www.nantha.com



EENC.ca Employment and Education Network Canada Inc.

TORONTO STAR READERS' CHOICE 2023
DIAMOND WINNER

TORONTO STAR READERS' CHOICE 2022
DIAMOND WINNER

Scarborough READERS' CHOICE 2021
GOLD WINNER

FREE WORKSHOPS
for EENC Clients

7 STEP - JOB Search Workshops

Step 1: Resume Workshop Step 2: One-on-One Resumebuilding Session Step 3: Finalizing Resume Step 4: Interview Techniques workshop Step 5: One-on-One Interview Preparation Step 6: Mock Interview Step 7: Referrals to Employers (Please note: Jobs are not guaranteed by EENC or our staff)

Post-Study Boot Camps

While remote learning offers convenience, we have noticed that many graduates are struggling to answer interview questions. As a solution, we have created half-day, in-person workshops for graduates to review subjects in preparation for the jobs they are applying for. These workshops are free for EENC clients.

Pre-Study MS-Office Workshops

These in-person classes are FREE and open to the public. If you are planning to attend a class remotely, this workshop may help you.

SCAN ME >>>

North York 09 - OCT 2024 (10AM to 3 PM)
Jamaican Canadian Association - 995 Arrow Road, North York
Scarborough 23 - OCT 2024 (10AM to 3 PM)
Global Kingdom HALL, 1250 Markham Rd., Scarborough,
FREE Exhibitor BOOTH contact@jobfairs.ca

- Luckshi Mahesan 647-720-2115 (English, Tamil)
- Rupa Mothey 647-501-3362 (English, Hindi, Nepali, Arabic)
- Shan Kumar 647-339-3362 (English, Tamil, Sinhala)
- Neha Bangar 416-268-1987 (English, Hindi, Punjabi)
- Usha Sukumar 437-288-6070 (English, Tamil)
- Maria Bernardo 647-448-0818 (English, Tagalog, Visayan)
- Sudip Mukherjee 647-501-3362 (English, Hindi, Bengali, Nepali)
- Usha Sukumar 437-288-6070 (English, Tamil)

Employers, if you are looking to hire the right staff, please contact careers@eenc.ca. Our service is free.

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters



**உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட**

**அழையுங்கள்
கேதா**

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுலனம்

Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



*** Orthodontics * Implants * Cerec Crowns**

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்றர்' சிகிச்சைகளில் கனடாவில்
பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

MONDAY – FRIDAY

(416) 266-5161

(Near Kennedy Subway - Rainbow Village Building)

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit #7

Scarborough, Ontario M1K 5JB

“ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்..” என்பது வாழ்க்கையின் அரசியல் ஜனன ஆரம்பத்தில் கலைஞர் கருணாதி எழுதிய வசனம்; பராசக்தியில் சிவாஜி பேசியது;

ஆனால் தொடர்வது வேறு கதை. ..

“இருமினாள் இருமினாள். விழி பிதுங்கி மூச்சடக்கும் வரை இருமியவள்..” கதை இது.

“என்னாலை ஒன்றுமே செய்ய முடியவில்லை..” அனுங்கிக் கொண்டே வந்த அந்தப் பெண்ணின் முகத்தில் சோர்வும், சோகமும் ஒட்டியிருந்தன.

களைப்போடு வந்தவள் உட்கார்ந்து தன்னைச் சுதாகரித்துக் கொள்ள சில நிமிடங்களாயிற்று.

வயதானதால் ஏற்பட்ட களைப்பு அல்ல. இளம் பெண் 20-22 வயது மட்டுமே இருக்கும். சோர்ந்த கண்களைச் சுற்றி மடல்கள் சற்று வீங்கியிருந்தது. கண்களும் சற்றுச் சிவந்திருந்தது.

இரண்டு வாரங்களாக இருமலாம். மிகக் கடுமையான இருமல். இதனால் சாப்பிடுவதும் குறைவு. சற்று மெலிந்தும் விட்டாளாம்.

மருந்தெடுத்தும் குறையவில்லை. இரண்டு வாரங்களுக்கிடையில் மூன்று வைத்தியர்களைக் கண்டும் குறையவில்லை.

சிறிய கட்டாக பரிசோதனை ரிப்போட்டுகளை என் முன் வைத்தாள். சரியாகத்தான் அவர்கள் ஆராய்ந்திருந்தார்கள். இரத்தம், சிறுநீர், சீனி, சனி, எக்ஸ்-ரே என எதையும் விட்டு வைக்கவில்லை.

நிதானமாக அவற்றை ஆராய்ந்து பார்த்தபோது எந்த பிழைகளும் தெரியவில்லை. நியூமோனியா. சயரோகம், கட்டி, புற்றுநோய் எதற்கான அடையாளங்களும் கிடையாது.

மிகக் கடுமையான அன்ரி பயரிக் மருந்துகள், ஆஸ்த்மாவிற்சான மருந்துகள், ஸ்டீராய்ட் என்று சொல்லப்படும் மருந்துகள், பல வகை இருமல் சிறப் மருந்துகள் கொடுக்கப்பட்டிருப்பதை அவதானித்தேன்.

தொண்டை, சுவாசப்பை, மூக்கு, காது என முக்கிய உறுப்புகளைப் பரிசோதித்துப் பார்த்தபோது அவை யாவும் சிறப்பாக இயங்கிக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது.

“எவ்வளவு மருந்துகள் சாப்பிட்டு விட்டேன். ஒண்டும் பிரயோசனமில்லை. வயிறு ஊதி, வாய் கசந்து, சாப்பிட முடியாது போனதுதான் மிச்சம். வயிற்றையும் புரட்டுகிறது. கொஞ்சமும் சுகமில்லை” என்றாள்.

உண்மைதான். மாறி மாறி மூன்று வகை அன்ரிபயோடிக் மருந்துகளையும் பிரட்னிசிலோன் போன்றவற்றையும் உட்கொண்டால் வயிற்றில்

டாக்டர் எம்.கே. முருகானந்தன்



மருந்துகளால் மாறாத இருமல்



குழப்பம் ஏற்படுவதை தடுக்க முடியாதுதான்.

மருந்துகளுக்கு மேலாக ஆஸ்த்மாவுக்கான இன்ஹேலரும் கொடுக்கப்பட்டிருந்தது. அதுவும் வேலை செய்யவில்லை.

ஆஸ்த்மா இருந்தால்தானே அது வேலை செய்யும்.

“இது என்ன வருத்தம்” அவள் கேள்வி எழுப்பினாள்.

வீங்கிய மடல்களும், கண்ணின் வெண் பகுதியில் இரத்தம் கசிந்திருந்ததும், இருமல் வாந்தியில் முடிவதும், அது என்ன நோய் என்பதை எனக்கு ஓரளவு புலப்படுத்திவிட்டன. ஆயினும் நிச்சயப்படுத்தாது சொல்ல முடியாது. நிச்சயப்படுத்துவதாயின் அவளது இருமல் எப்படியானது என்பதை அறிய வேண்டும்.

“எப்படியானது உங்கள் இருமல்? தொடர்ந்து வருமா, திடீரென வருமா, வந்தால்?”

பீறிட்டு வந்தது இருமல். எனது கேள்வி முடிவதற்கிடையில். இருமினாள், இருமினாள், இருமிக் கொண்டேயிருந்தாள். விழி பிதுங்கி மூச்சடக்கும் வரை இருமினாள்.

தொடர்ந்து இருமினாள். முகம் சிவந்துவிட்டது. கண்கள் பீறிடும் பிதுங்கி வெளியே பாய்ந்து விடுமோ எனப் பயமுறுத்தியது. திடீரென ஒரு கேவல் சத்தம். உயிர் பிரியுமாற் போன்ற அவல ஒலி. நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து. பயப்படாதீர்கள். எதிர்பார்த்ததுதான்.

இவ்வளவு நேரமும் சுவாசத்தை உள்ளெடுக்க முடியாது, இருமி இருமி வெளியே விட்ட காற்றைத் திடீரென ஒரே மூச்சில் உள்ளெடுத்ததால் பீறிட்டு எழுந்த சத்தம். றூழழி அதுதான் அந்தச் சத்தம். அந்தச் சத்தத்தை வைத்துத்தான் அந்த நோயின் பெயரே வந்திருக்கிறது. அதை கொண்டே நோயை நிச்சயப்படுத்த வேண்டும். இருமல் எப்படியானது என்ற கேள்விக்கு விடை சொற்களாக அன்றி செயற்பாடாகவே வந்துவிட்டது.

எனது வேலை சுருங்கியது. நோய் தெளிவானது.

வூப்பிங் கொஃவ் (Whooping Cough) என ஆங்கிலத்தில் சொல்வது, மருத்துவத்தில் “நசவரளளளை ஆகும். தமிழில் குக்கல் என்போம்

இப்பொழுது பெருமளவு காணப்படுவதில்லை. காரணம் சிறுவயதில் போடப்படும் முக்கூட்டு ஊசிதான். இந்நோய் குணமடைய நீண்டகாலம் எடுக்கும். சுமார் 6 வாரங்கள் முதல் 2 மாதங்கள் எடுக்கும்.

ஆரம்பகட்டத்தில் மட்டுமே அன்ரிபயோரிக் மருந்துகள் உதவும். அதுவும் ஒரு குறிப்பிட வகை அன்ரிபயோடிக் மட்டுமே. இவள் சாப்பிட்டதில் அது இல்லை. வீணாக ஏனையற்றை உண்டதுதான் மிச்சம்.

நீண்ட நாள் தொடரும் இந் நோயைப் பற்றி விளக்கி, அன்ரிபயோரிக் மருந்துகள் நிறுத்தி, இருமலைத் தணிக்கும் சாதாரண மருந்துகளை கொடுத்தேன்.

தேவையற்ற மருந்துகள் நீக்கப்பட்ட சந்தோசத்திலேயே அவளது வருத்தம் அரைவாசியாகக் குறைந்து விட்டது. எனது மருந்தால் அல்ல!

*** OIL \$34.95**
CHANGE SPECIAL

Semi-Synthetic Oil Change includes: + Tax & Disposal Fees

- Up to 5 L Standard Motor Oil
- New Filter
- Free Vehicle Inspection



**இப்போது
இரண்டு இடங்களில்!**

MY MECHANIC
AUTO & TIRE

4530 Steeles Avenue East
Markham, ON L3R 0L2
905-946-1000

1095 Ellesmere Road,
Scarborough ON M1P 2WP
416-757.1000



info@mymechanicauto.ca | mymechanicauto.ca

Complete Front & Rear Brake Replacement or \$25 off on each

*** \$50**

*** FREE!**
BRAKE OR SHOCK INSPECTION

*** LIMITED TIME OFFER**
SEE STORE FOR DETAILS

உங்களுக்குத் தெரியும்,
நம்பிக்கையுடனான தரமான சேவைகள்..
தகுதியான வெற்றிகளுக்கான
தரமான தெரிவு

On high with your thoughts

PRO MAR Ltd.
AWARDS & PROMOTIONS
நகரின் முன்னணித் தமிழர் நிறுவனம்

**இப்பொழுது
வீடு விற்பனைத்
துறையிலும்**

www.promarawards.com 416-291 2344
585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5



Selva Vettyvel
Broker of Record

416.568.4301

HomeLife/Future Realty Inc.,
Brokerage



15 years of Success
500+ Agents



Rishani Vettyvel
BARRISTER AND SOLICITOR

BBA, LLB, LLM

Real Estate Law



Vettyvel Law
Professional Corporation

416.261.1544

நியூ ராங்கனாஸ்
தங்கச்சுரங்கம்



T.P. : 647 702 2159

- சிங்கப்பூர் நகைகளை மிகக் குறைவான விலையில் பெற்றுக்கொள்ளலாம்
- பழைய தங்க நகைகள் அதிகூடிய விலையில் வாங்கப்படும்.
- தங்க நகை அடைவு சேவை குறைந்த வட்டி வீதம்.

“\$200 இலவசம்”

புதிய தங்க சேமிப்புத்திட்டம் ஆரம்பம்



6055 Steels Ave. East, Unit C102, Scarborough ON. M1X 0A7

Telephone: 647-702-2159 / 647-947-2864